



زندہ بی کنویں میں پھینک دی (Tamil)

# உயிருள்ள மகளை கிணற்றில் வீசினார்



ஷேகே தரீகத், அமீரே அஹ்லுஸ் ஸுன்னத்,  
த.வதே இஸ்லாமியின் ஸ்தாபகர், ஹழ்ரத்,  
அல்லாமா, மௌலானா அபு பிலால்

முஹம்மத் இல்யாஸ்  
அத்தார் காதீர் ரஹ்மீ

زندہ بیٹی کنویں میں پھینک دی!

Zindah Bayti Kuwayn mayn Phaynk di!

## உயிருள்ள மகளை கிணற்றில் வீசினார்

இந்த சிறுநூல் ஷேகே தரீகத், அயீரே அஹ்லுஸ் ஸுன்னத், தஃவதே இஸ்லாமியின் ஸ்தாபகர், ஹழ்ரத், அல்லாமா, மௌலானா முஹம்மத் இல்யாஸ் அத்தார் காதிரி ரஹ்மான் **عَمَّتْ بَرَكَاتُهُ الْعَالِيَةِ** அவர்களால் உருது மொழியில் எழுதப்பட்டதாகும். மொழி பெயர்ப்பு மஜ்லிஸ் தமிழ்மொழியில் மொழிபெயர்த்துள்ளது. இதன் மொழிபெயர்ப்பிலோ அல்லது அச்சுக்கோவையிலோ ஏதாவது தவறுகள் தென்பட்டால் பின்வரும் முகவரியில் அமைந்துள்ள மொழிபெயர்ப்பு மஜ்லிஸோடு தொடர்பு கொண்டு நற்கூலியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

**குறிப்பு :-** இதில் வரும் ஷரீஆ சட்டங்கள் யாவும் ஹனஃபி மத்ஹபின் படியே எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

### Majlis-e-Tarajim (Dawat-e-Islami)

Aalami Madani Markaz, Faizan-e-Madinah, Mahallah Saudagran,  
Purani Sabzi Mandi, Bab-ul-Madinah, Karachi, Pakistan

UAN: ☎ +92-21-111-25-26-92 – Ext. 7213

Email: ✉ translation@dawateislami.net

## உயிருள்ள மகளை கிணற்றில் வீசினார்

“உயிருள்ள மகளை கிணற்றில் வீசினார்” என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பு



ALL RIGHTS RESERVED

Copyright © 2016 Maktaba-tul-Madinah

இவ்வெளியீட்டின் எப்பகுதியும் மக்தபதூல் மதீனாவின் சட்டரீதியான முன் அனுமதியின்றி மின்னியல், இயந்திரவியல் ரீதியான எக்கருவிகளாலும் மீளப்பதிப்பித்தல், ஒளிப்பரப்பு செய்தல், போட்டோ பிரதி எடுத்தல், ஒளிப்பதிவு செய்தல் அல்லது வேறு முறைகளில் பதிவுசெய்தல் கூடாது.

**ஆரம்ப வெளியீடு:** ஷஃபான், 1437 (மே, 2016)

**வெளியீட்டாளர்:** மக்தபதூல் மதீனா

**Quantity:** -

**ISBN:** -

### அனுசரணை:

உங்களின் மரணித்த குடும்ப அங்கத்தவருக்காக ஒரு நூலையோ அல்லது ஒரு சிறுநூலையோ அச்சிட்டு ஈஸாலே ஸவாபுக்காக அனுசரணை செய்ய விரும்பினால் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்.

### Maktaba-tul-Madinah

Aalami Madani Markaz, Faizan-e-Madinah Mahallah Saudagran,  
Purani Sabzi Mandi, Bab-ul-Madinah, Karachi, Pakistan

✉ **Email:** [maktabaglobal@dawateislami.net](mailto:maktabaglobal@dawateislami.net) – [maktaba@dawateislami.net](mailto:maktaba@dawateislami.net)

☎ **Phone:** +92-21-34921389-93 – 34126999

🌐 **Web:** [www.dawateislami.net](http://www.dawateislami.net)

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ  
أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

## புத்தகம் வாசிக்கும்போது ஓதும் துஆ

இஸ்லாமிய புத்தகங்களையோ அல்லது பாடங்களையோ வாசிக்கும்போது பின்வரும் துஆவை ஒதிக்கொள்ளவும். **إِن شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ** வாசிப்பவைகள் ஞாபகத்தில் இருக்கும்.

اللَّهُمَّ افْتَحْ عَلَيْنَا حِكْمَتَكَ وَأَنْشُرْ  
عَلَيْنَا رَحْمَتَكَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

யா அல்லாஹ் **عَزَّوَجَلَّ**! அறிவு ஞானத்தின் வாயிலை நமக்காக திறந்து விடுவாயாக. மேலும் நமக்கு ரஹ்மத்துடைய கதவுகளை திறந்து விடுவாயாக கண்ணியமும், உயர்வும் உடையவனே!

(அல்முஸ்தத்ராஃப், பாகம் 1, பக்கம் 40, தாருல் ஃபிக்ர் பேரூத்)

(ஆரம்பத்திலும், கடைசியிலும் ஒரு தடவை ஸலவாத் ஒதிக்கொள்ளவும்)

# உள்ளடக்கம்

புத்தகம் வாசிக்கும்போது ஓதும் துஆ ..... iii

**உயிருள்ள மகளை கிணற்றில் வீசினார்..... 1**

ஸலவாத்தின் மகிமை ..... 1

(1) உயிருள்ள மகளை கிணற்றில் வீசினார் .....2

(2) தந்தையே, நீங்கள் என்னை கொல்லப்போகிறீர்களா? ..2

(3) எட்டு மகள்களை உயிரோடு புதைத்து விட்டார்!.....4

பதற வைக்கும் ஐந்து நிகழ்வுகள்.....5

உயிருள்ள பெண் குந்தையை பிரஷர் குக்கரில் போட்டு

அடுப்பிலேற்றி விட்டார்.....7

அல்லாஹ் விரும்பினால் ஆண் அல்லது பெண்

குழந்தையை தரட்டும் அல்லது தராமலேயே இருக்கட்டும்.8

சில நபிமார்களுடைய பிள்ளைகளின் எண்ணிக்கை .....9

அண்ணலெம் பெருமானார் ﷺ அன்னவர்களுடைய

பிள்ளைகளின் எண்ணிக்கை.....10

“சுவனப்பெண்மணி” எனும் எட்டு எழுத்துகளின்

தொடர்பில் பெண் பிள்ளைகளின் மேன்மையைப் பற்றிய

அண்ணலாரின் 8 அறிவிப்புகள் .....12

மகளின் மீது அண்ணலாரின் ﷺ அன்பு .....14

பெரிய மகளை கொடுமைக்காரன் ஈட்டியால் குத்தி. . . .15

பேத்திக்கு மோதிரத்தை வழங்கினார்கள் .....16

பேத்தி தன் பாட்டனாரின் முபாரகான தோளின் மீது.....	17
ஹதீஸின் தொழுகைப்பகுதியுடைய விளக்கம்.....	18
அமலெ கஸீர் என்றால் என்ன?.....	18
குழந்தையை தூக்கிக்கொண்டு தொழுவதன் சட்டம்.....	19
ஏழையான தாய் மகள்களின் மீது தியாகம் (சம்பவம்).....	20
தியாகத்தின் நன்மை .....	21
கொடுப்பதில் பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்குவதன் சிறப்பு .....	21
அல்ட்ரா சவுண்டின் முக்கிய சட்டம்.....	22
அல்ட்ரா சவுண்டின் தவறான ரிப்போர்ட் ஒரு குடும்பத்தையே நாசமாக்கி விட்டது.....	23
மகன் என்று ரிப்போர்ட் வந்தபோதிலும் பெண் குழந்தையே பிறந்தது (சம்பவம்).....	24
மகள் என்று 2 ரிப்போர்ட் வந்தபோதிலும் மகனே பிறந்தான்.....	25
நல்ல நிய்யத்துடன் ஆண் குழந்தையின் ஆசை.....	27
மதனி சிறுவனின் வருகை.....	27
விரும்பிய இலட்சியம் கிடைக்காமல் இருப்பதும் வெகுமதியே! .....	29
‘أَشْفَى الْمَرَضِ’ என்பதிலுள்ள பதிமூன்று எழுத்துகளின் தொடர்பில் தஃவீஃஸைப்பற்றிய 13 மதனி முத்துக்கள்.....	30

“இறைவா! முஸ்தஃபாவின் பொருட்டால் அனைத்து நிலைமையிலும் நன்றி செலுத்துவோனாக என்னை ஆக்கு” என்பதிலுள்ள நாற்பது எழுத்துகளின் தொடர்பில் 40 ஆன்மீக சிகிச்சை.....	33
பிள்ளை இல்லாதவருக்கு 4 ஆன்மீக சிகிச்சை.....	33
“இறைவா கருணை புரிவாய்” என்பதிலுள்ள பத்து எழுத்துகளின் தொடர்பில் ஆண் குழந்தைக்காக 10 ஆன்மீக சிகிச்சை.....	35
பிரசவம் இலேசாகுவதற்கு 5 ஆன்மீக சிகிச்சை.....	40
பிரசவம் இலேசாகுவதற்கு நாட்டு வைத்தியம்.....	42
கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க 4 ஆன்மீக சிகிச்சை...43	
மார்பின் வீக்கத்திற்கு 2 ஆன்மீக சிகிச்சை.....	45
மாதவிடாய் நோய்க்கான 4 ஆன்மீக சிகிச்சை.....	45
தாய்ப்பால் குறைவாக சுரப்பதன் குறைபாட்டை நீக்க 6 ஆன்மீக சிகிச்சை.....	46
36. சிறுவர் பால் அருந்தலாயினர்.....	49
37. பால் அருந்துவதை விடுவிப்பதற்காக.....	49
பாலூட்டுவதன் முக்கிய சட்டம்.....	49
38. கீழ்ப்படியாதோருக்காக ஆன்மீக சிகிச்சை.....	50
39. அமலின்மைக்கான ஆன்மீக சிகிச்சை:.....	50
40. கணவரை நல்ல தொழுகையாளியாக ஆக்குவதற்கான வழிமுறை.....	50

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ  
أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

## உயிருள்ள மகளை கிணற்றில் வீசினார்

ஷைத்தான் எவ்வளவு சோம்பலை உண்டாக்கினாலும், இச்சிறுநூலை முழுமையாகப் படியுங்கள். إِنَّ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ உங்கள் உள்ளத்திலே பெண் குழந்தைகள் மீது அன்பு பெருகுவதை நீங்கள் உணர்வீர்கள்.

## ஸலவாத்தின் மகிமை

மதீனத்து மாமன்னர், இதயத்திற்கு இதமானவர், நறுமண வியர்வையைக் கொண்டவர்களான நபிகள் பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள். மக்களே, நிச்சயமாக கியாம நாளன்று அதன் அச்சம் மற்றும் கேள்வி கணக்கிலிருந்து மிக விரைவாக விடுதலை பெறுகின்ற மனிதர் யாரென்றால், உலகத்திலே என் மீது அதிகமாக ஸலவாத் ஓதியவராவார்.

(அல்ஃபிர்தவஸ், பாகம்-5, பக்கம்-375, ஹதீஸ்-8210)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ



## (1) உயிருள்ள மகளை கிணற்றில் வீசினார்

ஒரு மனிதர் அண்ணல் நபி ﷺ அன்னவர்களின் சன்னிதானத்திற்கு வருகை தந்து, யா ரசூலல்லாஹ் ﷺ அன்னவர்களே! நாங்கள் அறியாமைக் காலத்திலே சிலை வணங்கிகளாகவும், எங்கள் குழந்தைகளை கொண்டு விடுபவர்களாகவும் இருந்தோம். எனக்கு ஒரு மகள் இருந்தாள். நான் அவளை அழைக்கும்போது அவள் மகிழ்ச்சியடைவாள்.

ஒருநாள் அவளை அழைத்தபோது மிகவும் மகிழ்ச்சியோடு பின்னால் வந்தாள். நாம் அருகிலுள்ள ஒரு கிணற்றின் பக்கம் சென்றபோது, நான் அவளின் கையைப் பிடித்து கிணற்றில் தள்ளி விட்டேன்! (அவள் அழுதழுது) வாப்பா! வாப்பா! என்று கத்திக்கொண்டே இருந்தாள். (நான் அங்கிருந்து சென்று விட்டேன்) எனக்கூறினார். (அதைக் கேட்ட) கருணைக்கடல் கண்மணி நாயகம் ﷺ அன்னவர்களின் முபாரகான கண்களிலிருந்து கண்ணீர் வந்து விட்டது. பின்பு அண்ணல் நபி ﷺ அன்னவர்கள் கூறினார்கள், “இஸ்லாம் அறியாமை காலத்தில் நடைபெற்ற பாவங்களை அழித்து விடுகிறது.”

(சுனன் தாரிமி, பாகம்-1, பக்கம்-14, ஹதீஸ்-2)

## (2) தந்தையே, நீங்கள் என்னை கொல்லப்போகிறீர்களா?

ஒரு மனிதர் வந்து கூறினார், யா ரசூலல்லாஹ் ﷺ அன்னவர்களே, நான் இஸ்லாத்தை ஏற்றுக்

கொண்டதிலிருந்து எனக்கு இஸ்லாத்தின் சுவையே கிடைக்க வில்லை. அறியாமைக் காலத்திலே எனக்கு ஒரு மகள் இருந்தாள். நான் என் மனைவிக்கு, அவளை (நல்ல ஆடைகளின் மூலம்) அலங்காரம் செய்து அனுப்புமாறு கட்டளையிட்டேன். பின்பு அவளை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, ஓர் ஆழ்ந்த பள்ளத்தின் பக்கம் சென்று அவளை தள்ளப்போனேன். அவள்

(பதற்றத்துடன் அழுதவாறே) يَا أَبَتِ تَتَلَيْتُ؟ அதாவது தந்தையே, நீங்கள் என்னை கொல்லப்போகிறீர்களா? எனக்கேட்டாள், (அவள் அழுவதையும், கதறுவதையும் பொருட்படுத்தாமல்) அவளை அந்த ஆழ்ந்த பள்ளத்திலே தள்ளி விட்டேன். யா ரசூலல்லாஹ் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களே, எனது மகளின் இந்த வார்த்தை (அதாவது தந்தையே, நீங்கள் என்னை கொல்லப்போகிறீர்களா?) நினைவில் வரும் போதெல்லாம் (நிலை தடுமாறி விடுகிறேன்) எனக்கு எந்த விஷயத்திலும் மனநிறைவு ஏற்படுவதில்லை. அப்போது அண்ணல் நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள், “இஸ்லாம் அறியாமை காலத்தில் நடைபெற்ற பாவங்களை அழித்து விடுகிறது. இஸ்லாத்தின் நிலையில் (அதாவது முஸ்லிமின் மூலம்) ஏற்படும் பாவங்களை இஸ்திஃபார் அழித்து விடுகிறது.

(தும்பீரெ கபீர், பாகம்-7, பக்கம்-225)

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே, “இஸ்திஃபார்” என்பதன் அர்த்தம் பாவமன்னிப்புக்காக துஆ கேட்பதாகும்.

உயிருள்ள மகளை கிணற்றில் வீசினார்

மேலும் பாவமன்னிப்பின் துஆ சிறிய, பெரிய இரண்டு வகையான பாவங்களுக்காகவும் செய்யப்படுகிறது. ஆகவே அல்லாஹுதஆலா நாடினால் தனது அருளைக்கொண்டு இந்த துஆவை கபூல் செய்து சிறிய, பெரிய பாவங்கள் அனைத்தையும் மன்னித்தும் விடலாம். ஹதீஸ் கலை வல்லுனர்களும், சங்கையான உலமாக்களும் **مُحَمَّدٌ اللَّهُ السَّلَامُ** பொதுவான அமல்களைப்பற்றிய இந்த சட்டத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்கள். அதாவது பெரிய பாவங்கள் தெளபாவைக்கொண்டு மாத்திரமே மன்னிப்பளிக்கப்படுகின்றன. மேலும் பாவங்களின் மன்னிப்புக்கான நற்செய்தி எந்த அமல்களில் கூறப்பட்டுள்ளதோ, அங்கே சிறிய பாவங்களுக்கான மன்னிப்பே நோக்கமாகும்.

### (3) எட்டு மகள்களை உயிரோடு புதைத்து

#### விட்டார்!

ஹழ்ரத் ஸய்யிதுனா கைஸ் பின் ஆஸிம் **عَنْ أَبِي هُرَيْرَةَ** அவர்கள் அண்ணலாரின் சன்னிதானத்தில் வந்து, நான் அறியாமைக் காலத்தில் எனது எட்டு மகள்களை உயிரோடு புதைத்து விட்டேன் என்று கூறினார்கள். அதற்கு அண்ணலெம் பெருமானார் **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்கள், “ஒவ்வொன்றுக்கும் பதிலாக ஒரு அடிமையை விடுதலை செய்யுங்கள் என்று கூறினார்கள், என்னிடம் ஒட்டகங்கள் இருக்கின்றன என்று அவர் கூறியபோது, விரும்பினால் ஒவ்வொருவருக்காகவும் ஒரு ஒட்டகத்தை குர்பான்

செய்யுங்கள் என்று அண்ணல் நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்ன வர்கள் அறிவித்தார்கள்.

(கன்஽ஸூல் உம்மால், பாகம்-2, பக்கம்-231, ஹதீஸ்-3687)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

## பதற வைக்கும் ஐந்து நிகழ்வுகள்

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே, பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பதைப்பற்றிய அறியாமை காலத்தின் சில நிகழ்வுகளைப் பார்த்தீர்கள். கவலையான விடயம் என்னவென்றால், திரும்பவும் சில மனிதர்கள் இஸ்லாமிய போதனைகளை மறந்துவிட்ட காரணத்தினால் பெண் குழந்தை பிறப்பதை கெடுதியென கருதி இரக்கமற்ற தன்மையை வெளிப்படுத்துபவர்களாக உள்ளனர். அதன் காரணத்தினால் பெரும்பாலான கொலைகளும், நாசமான நிகழ்வுகளும் தினசரி அரங்கேறி வருகின்றன. இணைய தளத்திலே இடம்பெற்றுள்ள பதற வைக்கும் ஐந்து நிகழ்வுகளை அவ்வாறே வழங்கப்படுகிறது.

1. مَعَاذَ اللَّهِ عَزَّ وَجَلَّ அறியாமை காலத்தின் சூழல் மீண்டும் நினைவுக்கு வந்துவிட்டது. ஆறாவது பெண் குழந்தை பிறந்ததும் கொடுமைக்கார தந்தை பத்தே நாட்களான பெண் சிகவை தண்ணீர் டப்பிலே (TAB) மூழ்கடித்து சாகடித்து விட்டான். ஆட்சேபித்த மனைவியையும்

அவள் உறங்கும்போது துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டான். குற்றவாளியை கைது செய்யப்பட்டது.

2. சில வாரங்களுக்கு முன் ஒருவன் மகள் பிறந்ததினால் மனைவியை தீயிட்டு கொளுத்தி விட்டான்.
3. ஜூலை மாதத்தில் மகள் பிறந்ததினால் 25 வயது மனைவியை அவள் கணவனும், மாமியார் வீட்டினரும் சேர்ந்து அவளை உயிரோடு தீயிட்டு கொளுத்தி விட்டனர்.
4. உலகியல் காதலின் அடிப்படையில் இருவருக்கும் காதல் திருமணம் நடந்தது. அவர்களுக்கு அல்லாஹு தஆலா ஒரு மகனையும், இரு மகள்களையும் அளித்திருந்தான். சில காலங்களுக்கு பின்னர் அவர்களுக்கு இன்னுமொரு பெண்குழந்தை பிறந்தது. அதனால் சீற்றம் கொண்ட அந்த முட்டாள் கணவன் மனைவியை எந்தளவு முரட்டுத்தனமாக அடித்தான் என்றால் அவள் மயக்கமுற்று வீழ்ந்து விட்டாள், அவளை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கேயே மூச்சு நின்று விட்டது.
5. ஒருநாள் குழந்தையை உயிரோடு புதைத்து விட்டனர். பஞ்சாப் பாகிஸ்தானின் ஒரு கிராமப்புறத்தில் இரக்க மற்ற தந்தை ஒருநாளின் குழந்தையை உயிரோடு புதைத்து விட்டான்! போலீஸார் குற்றவாளியை கைது

செய்தனர். விசாரித்ததில் அவனுடைய வீட்டில் ஆறாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. அநியாயக் கார தந்தை கூறியதாவது, அவனுடைய மகள் அவலட்சணமான உருவத்துடன் அசிங்கமாக காட்சி அளித்ததால் அவளை விஷ ஊசிப்போட்டு கொன்று விடுமாறு அவன் டாக்டருக்கு கூறி இருக்கிறான். டாக்டர்கள் அவ்வாறு செய்ய மறுக்கவே அவன் உடனே அந்தக் குழந்தையை உயிரோடு புதைத்து விட்டான்.

(ரோZஸ்நாமா ஜங் ஒன்லைன் 14 ஜூலை 2012, பித்தஸர்(ரூஃப்))

## உயிருள்ள பெண் குந்தையை பிரவ்ர குக்கரில் ஸோட்டு அடுப்பிலேற்றி விட்டார். . .

கஷ்மீரின் ஒரு பகுதியில் ஒருவருக்கு ஐந்து பெண் குழந்தைகள் இருந்ததோடு, ஆறாவது குழந்தையும் பிறக்க இருந்தது. ஒருநாள் அவன் தன் மனைவியிடம், இந்த முறையும் நீ பெண் குழந்தையை பிரசவித்தால் உன்னையும் அக்குழந்தையையும் சேர்த்து கொலை செய்து விடுவேன் என்று கூறினான், ஹிஜ்ரி 1426 முபாரகான ரமழான் மாதத்தின் மூன்றாவது இரவன்று (8-10-2005) மீண்டும் பெண் குழந்தையே பிறந்தது. விடிகாலையில் அந்த குழந்தையின் தாய் கதர கதர சற்றும் பொருட்படுத்தாமல் அந்தக்கொடுமைக்கார தந்தை மலர்போன்ற அந்த சிசுவை

உயிருள்ள மகளை கிணற்றில் வீசினார்

பிரஷர் குக்கரிலே போட்டு அடுப்பிலே ஏற்றி விட்டான்! திடீரென அந்த பிரஷர் குக்கர் வெடித்ததோடு, உடனே பயங்கரமான பூகம்பமும் உண்டானது, பார்த்துக்கொண்டு இருக்கும்போதே அந்த கொடுமைக்கார மனிதன் பூமிக்குள் புதையுண்டு போனான். குழந்தையின் தாயை காயமுற்ற நிலையில் காப்பாற்றப்பட்டது. அநேகமாக அதன் வாயிலாகத்தான் இந்த பயங்கரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. ஒரு அறிவித்தலின் பிரகாரம் அந்த நிலநடுக்கத்திலே இரண்டு இலட்சத்தை விட அதிகமானோர் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.

## அல்லாஹ் விரும்பினால் ஆண் அல்லது பெண் குழந்தையை தரட்டும் அல்லது தராமலேயே இருக்கட்டும்

إِنَّمَا لِلَّهِ الدِّينُ الْحَقُّ وَاللَّهُ يَهْدِي مَن يَشَاءُ **إِنَّمَا لِلَّهِ الدِّينُ الْحَقُّ** இஸ்லாம் பெண் குழந்தைக்கு கண்ணியத்தை வழங்கியுள்ளதோடு, அவர்களின் மதிப்பையும் உயர்த்தி உள்ளது. முஸ்லிம் என்பவர் அல்லாஹ் **إِنَّمَا لِلَّهِ الدِّينُ الْحَقُّ** வுடைய தாழ்மையான அடியாராகவும், அவனது கட்டளைக்கு அடிபணிபவராகவும் இருப்பவராவார். மகன் கிடைத்தாலும், மகள் கிடைத்தாலும் அல்லது எதுவுமே கிடைக்காவிட்டாலும் சரி, எல்லா நிலையிலும் அவனது திருப்பொருத்தத்தை பொருந்திக்கொள்பவராக இருக்க வேண்டும். பாகம் 25, சூரதுஷ் ஷூராவின 49 மற்றும் 50 ஆவது வசனத்தில் கூறப்பட்டுள்ளது—

لِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَ الۡاَرْضِ ۗ يَخْلُقُ مَا يَشَآءُ ۗ يَهَبُ لِمَن يَشَآءُ اِنۡاٰثًا  
 وَ يَهَبُ لِمَن يَشَآءُ الذُّكُوۡرَ ﴿٦٩﴾ اَوْ يُزَوِّجُهُمۡ ذُكُوۡرًا وَّ اِنۡاٰثًا ۗ وَيَجْعَلُ مَنۡ  
 يَّشَآءُ عَقِيۡمًا ۗ اِنَّهٗ عَلِيۡمٌ قَدِيۡرٌ ﴿٧٠﴾

தர்ஜுமா கன்ஸூல் ஈமான்: வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அரசாட்சி யாவும் அல்லாஹ்வுக்கே உரியது, அவன் நாடியதை படைக்கிறான். அவன் நாடியோருக்கு பெண் குந்தைகளை அளிக்கிறான், அவன் நாடியோருக்கு ஆண் குழந்தைகளை அளிக்கிறான். அல்லது ஆண், பெண் குழந்தைகள் இரண்டையும் சேர்த்து கொடுக்கிறான். மேலும் அவன் நாடியவரை மலடாக்கியும் விடுகிறான். நிச்சயமாக அவன் நன்கறிந்தோனும், ஆற்றலுடையோனுமாக இருக்கிறான்.

## சில நபிமார்களுடைய பிள்ளைகளின் எண்ணிக்கை

கஸூலானுல் இர்ஃபானில் 50-வது வசனத்தின் இந்த பகுதியின் (அவன் நாடியவரை மலடாக்கியும் விடுகிறான்) கீழ் வந்துள்ளது: (அதாவது) அவருக்கு குழந்தையே இருக்காது, அவன் (அல்லாஹுதஆலா) அதிபதியாகும். தனது நிஃமத்தை விரும்பியவாறு பங்கீடு செய்பவன். யாருக்கு எதை நாடுகிறானோ வழங்கக்கூடியவன்.



உயிருள்ள மகளை கிணற்றில் வீசினார்

நபிமார்களிலும் **عَلَيْهِمُ السَّلَام** இந்த அனைத்து நிலைமைகளும் இருந்தன. ஹழ்ரத் லூத் மற்றும் ஹழ்ரத் ஷுஐப் **عَلَيْهِمَا السَّلَام** அவர்களுக்கு பெண் குழந்தைகள் மாத்திரமே இருந்தன, ஆண் குழந்தை எதுவும் இல்லை. ஹழ்ரத் இப்றாஹீம் **عَلَيْهِ السَّلَام** அவர்களுக்கு ஆண் குழந்தைகள் மாத்திரமே இருந்தன, பெண் குழந்தை பிறக்கவே இல்லை. மேலும் நபிமார்களின் தலைவர், இறையோனின் அன்பர் முஹம்மத் முஸ்தஃபா **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களுக்கு அல்லாஹு தஆலா நான்கு ஆண் குழந்தைகளும், நான்கு பெண் குழந்தைகளும் வழங்கினான்.

(கஊஸாஇனுல் இர்ஃபான், பக்கம்-898)

**அண்ணலெம் பெருமானார் ﷺ அன்னவர்**

**களுடைய பிள்ளைகளின் எண்ணிக்கை**

மதீனத்து மாவேந்தர் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகள் என்று கஊஸாஇனுல் இர்ஃபானில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதில் கருத்து முரண்பாடு உள்ளது. மூன்று ஆண் குழந்தைகள் என்றும், இரண்டு ஆண் குழந்தைகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. “தஊஸ்கிரதுல் அம்பியா” 827வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, அன்னவர்களுக்கு **(صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ)** மூன்று ஆண் குழந்தைகள் இருந்தார்கள். காஸிம், இப்றாஹீம், அப்துல்லாஹ். நினைவிருக்கட்டும், தய்யிப், முதய்யப், தாஹிர் மற்றும் முதஹஹர் ஆகியவை அவர்களுடைய

(ஹழ்ரத் அப்துல்லாஹ் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ) துணைப்பெயராகும். இது வேறொரு தனியான மகனல்ல.

(தஸ்கிரதுல் அவலியா, பக்கம்-827)

ஹழ்ரத் அல்லாமா அப்துல் முஸ்தஃபா அஃலமீ عَلَيْهِ سَلَامٌ اللهُ الْقَوِيُّ அவர்கள் “ஸீரதெ முஸ்தஃபா”வின் 687-வது பக்கத்தில் எழுதுகிறார்கள்: அண்ணலெம் பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ அன்னவர்களுடைய பிள்ளைகளின் எண்ணிக்கை ஆறு என்ற விடயத்தில் அனைத்து வரலாற்றாசிரியர்களும் உடன்பட்டுள்ளார்கள். இரண்டு மகன்கள் ஹழ்ரத் காஸிம் மற்றும் ஹழ்ரத் இப்றாஹீம் (رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا) மேலும் நான்கு மகன்கள் ஹழ்ரத் ஸைனப், ஹழ்ரத் ருகைய்யா, ஹழ்ரத் உம்மு குல்ஸூம் மற்றும் ஹழ்ரத் பாத்திமா رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُنَّ ஆவார்கள். ஆயினும் சில வரலாற்றாசிரியர்கள் அன்னவர்களுக்கு صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அப்துல்லாஹ் (رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ) என்று இன்னுமொரு மகனாரும் இருந்ததாகவும், அவரது துணைப்பெயர் தய்யிப் மற்றும் தாஹிராகும் என்றும் கூறியுள்ளார்கள். இக்கூற்றின் பிரகாரம் அண்ணலெம் பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களுடைய குழந்தைகளின் எண்ணிக்கை ஏழாகும். அதாவது, மூன்று ஆண் குழந்தைகள், நான்கு பெண் குழந்தைகள்.

(ஸீரதெ முஸ்தஃபா, பக்கம் 687)

## “சுவனப்பெண்மணி” எனும் எட்டு எழுத்துகளின் தொடர்பில் பெண் பிள்ளைகளின் மேன்மையைப் பற்றிய அண்ணலாரின் 8 அறிவிப்புகள்

1. பெண் குழந்தைகளை கெடுதலாக எண்ணாதீர்கள், நிச்சயமாக அவர்கள் அன்பு செலுத்துபவர்களாக உள்ளனர். (முஸ்னத் இமாம் அஹ்மத் பின் ஹம்பல், பாகம்-6, பக்கம்-134, ஹதீஸ்-17378)
2. ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்து, அதை அவர் துன்புறுத்தாமலும், கெடுதலாக எண்ணாமலும், மேலும் ஆண் குழந்தையை, பெண் குழந்தையை விட அதிக மேன்மையாக கருதாமலும் இருந்தால், அல்லாஹ் **عَزَّوَجَلَّ** அவரை சொர்க்கத்திலே நுழைய வைப்பான். (அல் முஸ்ததர்க், பாகம்-5, பக்கம்-248, ஹதீஸ்-7428)
3. எந்த மனிதர் மீது பெண் குழந்தைகளை வளர்க்கின்ற சுவை ஏற்பட்டு, அவர் அவர்களுடன் நல்ல முறையில் நடந்துக்கொண்டால், அந்த பெண் குழந்தைகள் அவரை நரகத்தை விட்டும் தடுக்கக்கூடியவர்களாக ஆகி விடுகின்றனர். (முஸ்லிம், பக்கம்-1414, ஹதீஸ்-2629)
4. ஒருவரின் வீட்டில் பெண் குழந்தை பிறந்தால் அல்லாஹ் **عَزَّوَجَلَّ** அவருடைய வீட்டிற்கு வானவர்களை அனுப்புகிறான். அவர்கள் வந்து, **السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الْبَيْتِ** அதாவது,

வீட்டார்களே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்று கூறுகிறார்கள். பின்னர் அந்த வானவர்கள் அக்குழந்தையை தங்கள் இறக்கைகளின் நிழலிலே ஏந்திக்கொள்கிறார்கள், மேலும் அதன் தலையின் மீது கையைத் தடவியவாறு கூறுவார்கள். இது ஒரு பலவீனத்திலிருந்து பிறந்துள்ள பலவீனமான உயிராகும். எவர் இந்த வலுவற்ற உயிரை வளர்க்கின்ற பொறுப்பை ஏற்கின்றாரோ கியாமநாள் வரை அல்லாஹ் عَزَّوَجَلَّ உடைய உதவி அவருக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும்.

(மஜ்மஉஸ் Zஸவாஇத், பாகம்-8, பக்கம்-285, ஹதீஸ்-13484)

5. எவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனரோ, அவர் அவர்களுடன் நல்ல முறையில் நடந்துக் கொண்டால் அவருக்கு சொர்க்கம் வாஜிபாகி விடும். கேட்கப்பட்டது, இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால்? “இரண்டு இருந்தாலும் அவ்வாறே” எனக் கூறினார்கள். கேட்கப்பட்டது, ஒன்று இருந்தால்? ஒன்று இருந்தாலும் எனக்கூறினார்கள்.

(முஃஜமுல் அவ்ஸத், பாகம்-4, பக்கம்-347, ஹதீஸ்-6199)

6. ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகள் அல்லது மூன்று சகோதரிகள் இருந்தால் அல்லது இரண்டு பெண் குழந்தைகள் அல்லது இரண்டு சகோதரிகள் இருந்தால், அவர் அவர்களை நல்ல முறையில்

உயிருள்ள மகளை கிணற்றில் வீசினார்

பராமரித்து, அவர்களுடைய விடயத்தில் அல்லாஹ்  
عَزَّوَجَلَّ வை பயந்து நடந்தால் அவருக்கு சொர்க்கம்  
உண்டு. (திரிமிதி, பாகம்-3, பக்கம்-367, ஹதீஸ்-1923)

7. ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகள் அல்லது  
மூன்று சகோதரிகள் இருந்து, அவர் அவர்களுடன்  
நல்ல முறையில் நடந்துக்கொண்டால், அவர் சுவனம்  
நுழைவார். (திரிமிதி, பாகம்-3, பக்கம்-366, ஹதீஸ்-1919)

8. யார் தனது இரு பெண் குழந்தைகள் அல்லது இரு  
சகோதரிகள் அல்லது இரு உறவுக்கார பெண்  
பிள்ளைகள் மீது நன்மையின் எண்ணத்துடன்,  
அல்லாஹுதஆலா அவர்களை தேவையற்றவர்களாக  
ஆக்கி விடும்வரை (அதாவது அவர்களுக்கு திருமணம்  
நடைபெறுவது, அல்லது அவர்கள் செல்வந்தர்களாகி  
விடுவது, அல்லது அவர்கள் மரணித்து விடுவது)  
செலவு செய்கிறாரோ அவருக்காக இவர்கள் நெருப்பை  
விட்டும் தடுப்பாகி விடுகின்றனர். (முஸ்னத் இமாம்  
அஹ்மத் பின் ஹம்பல், பாகம்-10, பக்கம்-179, ஹதீஸ்-  
26578)

## மகளின் மீது அண்ணலாரின் ﷺ அன்பு

ஹழ்ரத் ஸய்யிததுனா பீப் ஃபாத்திமா رَضِيَ اللهُ تَعَالَى عَنْهَا அவர்கள்  
இறையோனின் அன்பர், நபி பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ  
அன்னவர்களின் திருச்சமூகத்திற்கு வருகை தரும்போது,  
அண்ணல் நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் எழுந்து

அவர்களின் பக்கம் கவனத்தை செலுத்துவார்கள். பின்பு தமது புனிதக்கரங்களால் அவர்களுடைய கரங்களைப் பிடித்து, அதை முத்தமிட்டு, தமது இருக்கையில் அவர்களை அமரச்செய்வார்கள். அதேபோல் அண்ணல் நபி ﷺ அன்னவர்கள் ஸய்யிததுனா பீப் ஃபாத்திமா ரஹ்மது அவர்களின் இல்லத்திற்கு வருகை தரும்போது அவர்களும் எழுந்து நின்று தம் தந்தையின் கரங்களைப்பிடித்து முத்தமிடுவார்கள். மேலும் அண்ணல் நபி ﷺ அன்னவர்களை தமது இடத்தில் அமர வைப்பார்கள். (அபூதாலூத், பாகம்-4, பக்கம்-454, ஹதீஸ்-5217)

## பெரிய மகளை கொடுமைக்காரன் ஈட்டியால் குத்தி. . .

ஹழ்ரத் ஸய்யிததுனா ஸைனப் ரஹ்மது அவர்கள் கருணை நபிநாதர், கண்மணி நாயகம் ﷺ அன்னவர்களின் பெரிய மகளாவார்கள். நபித்துவத்தை அறிவிப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் மக்கா முகர்ரமாவிலே ஹாஹா ஷரஹ் ஷரஹ் பிறந்தார்கள். பத்ர் யுத்தத்திற்கு பிறகு அவர்களை அண்ணல் நபி ﷺ அன்னவர்கள் மக்கா முகர்ரமாவிலிருந்து ஹாஹா ஷரஹ் ஷரஹ் மதீனா முனவ்வராவுக்கு ஹாஹா ஷரஹ் ஷரஹ் அழைத்துக் கொண்டார்கள். ஹிஜ்ரத்தின் நிய்யத்தோடு அவர்கள் ஓட்டகத்தின் மீது ஏறி மக்கா முகர்ரமாவை ஹாஹா ஷரஹ் ஷரஹ் விட்டு வெளியேறியபோது காஃபிர்கள் அவர்களுடைய

உயிருள்ள மகளை கிணற்றில் வீசினார்

வழியை மறித்துக்கொண்டனர். ஒரு கொடுமைக்காரன் ஈட்டியால் குத்தி அவர்களை ஒட்டகத்திலிருந்து கீழே விழ வைத்தான். அதன் காரணத்தினால் அவர்களது கர்ப்பம் கலைந்து விட்டது. (அதாவது குழந்தை அக்கணமே வயிற்றில் மரணித்து விட்டது) நபியே கரீம், ரஹ்ஹீம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களுக்கு அந்த சம்பவத்தால் அதிக துயரம் ஏற்பட்டது. ஆகவே பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள், ஸய்யிததுனா Zஸைனப் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمْ அவர்களுடைய மேன்மையைப்பற்றி கூறினார்கள், அதாவது “என்னை நோக்கி ஹிஜ்ரத் செய்வதில் இந்தளவு துயரத்தை பெற்றதன் காரணத்தால் என் மகள்களில் இவர்கள் மிகச்சிறந்தவர்களாவார்கள்.” ஹழ்ரத் ஸய்யிததுனா Zஸைனப் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمْ அவர்கள் ஹிஜ்ரி 8-ஆம் ஆண்டு மரணித்தபோது மதீனத்து மாமன்னர், நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் ஜனாஸா தொழுகையை நடாத்தி, தங்களுடைய புனிதக்கராங்களால் அவர்களை கப்ரில் இறக்கி வைத்தார்கள்.

(ஷர்ஹுஸ் Zஸூர்கானி அலல் மவாஹிப், பாகம்-4, பக்கம்-318)

## பேத்திக்கு மோதிரத்தை வழங்கினார்கள்

உம்முல் முஃமினீன் ஹழ்ரத் ஸய்யிததுனா ஆயிஷா சித்தீகா رَضِيَ اللهُ تَعَالَى عَنْهَا அவர்கள் அறிவிக்கின்றார்கள், நபி பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களுக்கு நஜ்ஜாஷி அரசர் சில நகைகளை பரிசாக அனுப்பி இருந்தார். அதில்

ஹபஷி கல் பதித்த ஒரு மோதிரமும் இருந்தது. அல்லாஹ்வின் அன்பர், நபி பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அந்த மோதிரத்தை தடி அல்லது தனது புனித விரலைக்கொண்டு தொட்டார்கள். பின்னர் தனது மூத்த மகளான ஸய்யிததுனா Zஸைனப் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்களின் மகள் அதாவது தனது பேத்தியான உமாமா رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்களை அழைத்து, “சிறுமியே! இதை நீர் அணிந்துகொள்” எனக்கூறினார்கள்.

(அபூதாலுத், பாகம்-4, பக்கம்-125, ஹதீஸ்-4235)

## பேத்தி தன் பாட்டனாரின் முபாரகான தோளின் மீது

புகாரியில் வந்துள்ளது: ஹழ்ரத் ஸய்யிததுனா அபூகதாதா رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் அறிவிக்கின்றார்கள், அண்ணல் நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது அன்னவர்கள் (தனது பேத்தி) உமாமா பின்த் அபுல் ஆஸ் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்களை தமது தோளிலே சுமந்துக் கொண்டிருந்தார்கள். பின்பு அண்ணல் நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் தொழுகை நடாத்துவதற்காக நின்றார்கள். ருகூவிற்கு செல்லும்போது தம் பேத்தியை இறக்கி விடுவார்கள், நிற்கும்போது அவர்களை தூக்கிக் கொள்வார்கள்.

(புகாரி, பாகம்-4, பக்கம்-100, ஹதீஸ்-5996)



## ஹதீஸின் தொழுகைப்பகுதியுடைய விளக்கம்

புகாரியின் விரிவுரையாளர் முஃப்தி ஷரீபுல் ஹக் அம்ஜதி عَلَيْهِ السَّلَامُ அவர்கள் இந்த ஹதீஸைக் குறித்து எழுதுகிறார்கள், குழந்தைகளை தூக்கிக்கொண்டு தொழுவதை குறித்து (ஒருசிலர்) தொழுகை நிறைவேறுவதில்லை என்றே கருதுகிறார்கள். அந்த சிந்தனையை நீக்குவதற்காக இமாம் புகாரி (عَلَيْهِ السَّلَامُ) அவர்கள் இந்த அத்தியாயத்தை ஏற்படுத்தி இந்த ஹதீஸை கூறியுள்ளார்கள். குழந்தைகளின் உடலும், உடையும் பரிசுத்தமாக இருந்து, மேலும் அவர்களை இறக்கவும், ஏற்றிக்கொள்வதிலும் “**அமலெ கஸீர்**” ஏற்படாதிருந்தால் அத்தகைய குழந்தைகளை தூக்கிக்கொண்டு தொழுவதில் எவ்வித தவறுமில்லை. (நுடஸ்ஹதுல் காரி, பாகம்-2, பக்கம்-198) “தஃப்ஹீமுல் புகாரியில்” இந்த ஹதீஸின் கீழ் கூறப்பட்டுள்ளது, பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அனுமதி அளிப்பதற்காகவே அவ்வாறு செய்துள்ளார்கள். அது அன்னவர்களுக்கு மக்ரூஹ ஆகாது. (மாறாக, நபி பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களுடைய ஹக்கில் நன்மைக்குரிய காரியமாகும்.) (தஃப்ஹீமுல் புகாரி, பாகம்-1, பக்கம்-864)

## அமலெ கஸீர் என்றால் என்ன?

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் விளக்கத்தில் அமலெ கஸீரைப்பற்றி கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தஃவதே இஸ்லாமியின் வெளியீட்டு நிறுவனமான மக்தபதூல்

மதீனாவினால் அச்சிடப்பட்ட 496 பக்கங்கள் அடங்கிய “நமாZஸ் கே அஹ்காம்” எனும் நூலின் 242 மற்றும் 243வது பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது, “அமலெ கஸீர்” தொழுகையை முறித்து விடுகிறது. அது தொழுகையின் செயலாகவோ அல்லது தொழுகையை சீர்திருத்து வதற்காகவோ செய்யப்பட்டாலே தவிர. அவ்வாறு செய்பவரை தூரத்திலிருந்து பார்க்கும்போது அவர் தொழுகையில் இல்லை என்று தெரிந்தாலோ அல்லது தொழுகையில் இல்லை என்று பெரும்பான்மையான எண்ணம் ஏற்பட்டாலும் கூட அச்செயல் அமலெ கஸீர் ஆகும். மேலும் தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு அவர் தொழுகையில் இருக்கிறாரா இல்லையா எனும் சந்தேகம் ஏற்பட்டால் அது அமலெ கஸீர் ஆகும், அதன் மூலம் தொழுகை முறியாது. (குர்ரெ முக்தார், பாகம்-2, பக்கம்-464)

## குழந்தையை தூக்கிக்கொண்டு

### தொழுவதன் சட்டம்

பஹாரெ ஷரீஅத் முதலாவது பாகம், 476-வது பக்கத்தில் உள்ளது, ஒரு சிறு குழந்தையை தூக்கிக்கொண்டு தொழுதால், அக்குழந்தை தானாகவே (தனது சக்தியால்) நிற்க முடியாததாகவும், தொழுகையாளியின் பிடியைக் கொண்டு நிற்கக்கூடியதாகவும், மேலும் அதன் உடலும், உடையும் தொழுகையை தடுக்கும் அளவு அசுத்தமாகவும் உள்ளதென்றால், அந்த தொழுகை நிறைவேறாது. ஏனெனில்

உயிருள்ள மகளை கிணற்றில் வீசினார்

இவர் அதை தூக்கிக்கொண்டுள்ளார். மேலும் அந்த குழந்தை தனது பலத்தால் நிற்கக்கூடியதாகவும், அவரது (தொழுகையாளியுடைய) பிடியின் தேவையின்றியும் இருந்தால் தொழுகை நிறைவேறி விடும். ஏனெனில், இப்பொழுது இவர் அதை தூக்கியவராக இல்லை. எனினும், அதன் உடலிலோ, உடையிலோ அசுத்தம் இல்லா விட்டாலும் தேவையின்றி அவ்வாறு தொழுவது மக்ரூஹ் ஆகும்.

## ஏழையான தாய் மகள்களின் மீது தியாகம்

(சம்பவம்)

உம்முல் முஃமினீன் ஹழ்ரத் ஸய்யிததுனா ஆயிஷா சித்தீகா عَنْهَا تَعَالَى اللَّهُ فَعَدَّ அவர்கள் அறிவிக்கின்றார்கள், என்னிடம் ஓர் ஏழையான பெண்மணி வந்தார். அவருடன் இரண்டு மகள்களும் இருந்தனர். நான் அவருக்கு மூன்று பேரீச்சம் பழங்களைக் கொடுத்தேன். அவர் அதிலிருந்து இரண்டு மகள்களுக்கும் ஒவ்வொரு பேரீச்சம் பழத்தை கொடுத்து விட்டு மீதமிருந்த ஒரு பேரீச்சம் பழத்தை தானே உண்பதற்கு விரும்பியபோதும், அதையும் இரு துண்டுகளாக்கி அவர்களுக்கு (இரண்டு மகள்களுக்கும்) கொடுத்து விட்டார். அந்த நிகழ்வால் எனக்கு மிகவும் வியப்பு ஏற்பட்டது. அப்பெண்மணியின் தியாகத்தைக் குறித்து நாயகக் கோமான் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களிடம் நான் கூறியபோது, அண்ணல் நபி صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள், “அல்லாஹுதஆலா அதன்

(தியாகத்தின்) காரணத்தினால் அந்த பெண்மணிக்கு சொர்க்கத்தை வாஜிபாக்கி விட்டான்.”

(முஸ்லிம், ஹதீஸ்-2630, பக்கம்-1415)

## தியாகத்தின் நன்மை

مَا سَأَلَ اللَّهُ تியாகத்தின் சிறப்பை என்னவென்று சொல்ல! ஆஹ், நாமும் நமக்கு விருப்பமான பொருட்களை தியாகம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டுமே! ஆசை மற்றும் உற்சாகம் ஏற்படுவதற்காக இந்த ஹதீஸைக் கேளுங்கள்: அண்ணலெம் பெருமானார் صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள். ஒருவர் ஒரு பொருளை மிகவும் விரும்பி, பின்பு தன் விருப்பத்தை கட்டுப்படுத்தி வேறொருவருக்கு முன்னுரிமை வழங்கினால், அல்லாஹ் وَعَزَّ وَجَلَّ அவரை மன்னித்து விடுகிறான்.

(இஹ்யாஉல் உலூம், பாகம்-3, பக்கம்-114)

## கொடுப்பதில் பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்குவதன் சிறப்பு

ஹழ்ரத் ஸய்யிதுனா அனஸ் பின் மாலிக் رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது, கண்மணி நாயகம் صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள், “ஒருவர் கடைத் தெருவிலிருந்து குழந்தைகளுக்காக ஏதேனுமொரு புதிய பொருளை கொண்டு வந்தால், அது அவர்கள் (அந்த

உயிருள்ள மகளை கிணற்றில் வீசினார்

குழந்தைகள்) மீது ஸதகா செய்வதைப்போலாகும். மேலும் பெண் குழந்தைகளிடமிருந்தே அவர் ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹுதஆலா பெண் குழந்தைகள் மீது இரக்கம் காட்டுகிறான். இன்னும் எந்த மனிதர் தனது பெண் குழந்தைகள் மீது இரக்கமும், கருணையும் புரிகின்றாரோ அவர் இறையச்சத்தால் அமுதவரைப் போலாகும். மேலும் யார் தன் பெண் குழந்தைகளை சந்தோஷப்படுத்துகிறாரோ அவரை அல்லாஹுதஆலா கியாம நாளில் சந்தோஷப்படுத்துவான். (அல் ஃபிர்தௌஸ், பாகம்-2, பக்கம்-263, ஹதீஸ்-5830)

## அல்த்ரா சவுண்ட் முக்கிய சட்டம்

மிகவும் வருத்தமான விஷயம் என்னவென்றால், இன்றைய காலத்தில் பல முஸ்லிம்கள் பெண் குழந்தை பிறப்பதை விரும்பாதவர்களாக உள்ளனர். மேலும் சில தாய், தந்தையர் வயிற்றிலே இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிந்து கொள்வதற்காக அல்த்ரா சவுண்ட் செய்து கொள்கின்றனர். பின்பு ரிப்போர்டிலே பெண் குழந்தை எனும் அறிகுறி தென்பட்டால் சிலர் (مَعَاذَ اللَّهِ) கருச்சிதைவு செய்து கொள்ளவும் தயங்குவதில்லை. அல்த்ரா சவுண்ட் செய்து கொள்வதன் முக்கிய சட்டத்தை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். நோய்க்கான சிகிச்சை நோக்கமாக இருந்து, அந்நோயை அடையாளம் கண்டு கொள்வதற்காக திரைமறைவு இல்லாதிருக்கும் பட்சத்திலும், மருத்துவ நிபுணர் கூறியதால், பெண் ஒரு முஸ்லிம் பெண் மூலம்

(அவ்வாறு கிடைக்கவில்லையென்றால் வேறு வழியின்றி ஆண் மூலம்) அல்ட்ரா சவுண்ட் செய்து கொள்ளலாம். ஆனால் வயிற்றிலே இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிந்துக்கொள்வதற்கான தொடர்பு சிகிச்சைக்கு உட்பட்டதல்ல. மேலும் அல்ட்ரா சவுண்ட் செய்வதில் பெண்ணின் மறைவுப்பகுதி (அதாவது தொப்புளின் கீழ் பகுதியிலுள்ள உறுப்புக்கள்) தென்படுகின்றன. ஆகவே இந்த செயலை ஆண் மாத்திரமல்ல, முஸ்லிம் பெண் மூலம் செய்விப்பதும். ஹராம் மற்றும் நரகத்திற்கு இட்டுச் செல்லும் காரியமுமாகும்.

## அல்ட்ரா சவுண்டின் தவறான ரிப்போர்ட் ஒரு குடும்பத்தையே நாசமாக்கி விட்டது

அனைத்து விஞ்ஞான ஆராய்ச்சிகளும் முழுமையாக நம்புவதற்குரியதல்ல. ஆகவே ஆண், பெண் குழந்தைகளின் விடயமாக இருந்தாலும், அல்லது வேறு எந்த நோயை கண்டறியக்கூடிய விடயமாக இருந்தாலும், அல்ட்ரா சவுண்டின் ரிப்போர்ட் சரியாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல. தஃவதே இஸ்லாமியுடைய மதனி சேனலின் புகழ்வாய்ந்த வாராந்த தொடர் “அய்ஸா க்யூன் ஹோதா ஹை?” (இவ்வாறு ஏன் ஆகிறது) என்பதன் 14-வது தொடர் “Zகல்ம் கீ இன்திஹா” என்பதில் ஒரு பாகிஸ்தானிய ஆய்வாளர் தனது அனுபவங்களை எடுத்துக் கூறுகையில் இவ்வாறு கூறுகிறார், “ஒரு பெண்மணியின் கர்ப்ப காலத்தின் ஆரம்ப நிலையில் அல்ட்ரா சவுண்ட்

உயிருள்ள மகளை கிணற்றில் வீசினார்

செய்யப்பட்டபோது அதில் பெண் குழந்தை என ரிப்போர்ட் காணப்பட்டது, அதைக்கண்டதும் அவளோடு இருந்த கணவன் அவளை உடனே விவாகரத்து செய்து விட்டான். ஆனால் **நாட்கள் பூர்த்தியடைந்து குழந்தை பிறந்தபோது, ஆண் குழந்தை பிறந்தது.**” ஆஹ் கைசேதமே! அல்ட்ரா சவுண்டின் தவறான ரிப்போர்ட் மீது கண்மூடித்தனமாக நம்பிக்கை கொண்ட அந்த மனிதனின் அறிவீனத்தால் அந்த பெண்மணியின் வாழ்க்கையே நாசமாகி விட்டது.

## மகன் என்று ரிப்போர்ட் வந்தபோதிலும் பெண் குழந்தையே பிறந்தது (சம்பவம்)

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே, பார்த்தீர்களா! அல்ட்ரா சவுண்டின் ரிப்போர்ட் கடைசி (FINAL) அல்ல. அதைப்பற்றிய இன்னுமொரு சம்பவத்தைக் கேளுங்கள். தஃவதே இஸ்லாமியின் ஒரு பிரச்சாரகர் கூறுகிறார், எனது வகுப்பு மாணவர் ஒருவர் படை அதிகாரியாக இருக்கிறார். 2006 அல்லது 2007 இல் அல்ட்ரா சவுண்டின் ரிப்போர்ட் பிரகாரம் அவரது மனைவி ஆண் குழந்தை பெறுவதாக இருந்தது. அந்த ரிப்போர்டின்படி எனது நண்பரின் தாய், (அதாவது பிறக்கவிருக்கும் குழந்தையின் பாட்டி) மிகவும் ஆசையோடு தன் பேரனுக்காக (ஆண் குழந்தையின்) ஆடையை தயார் செய்தார். ஆனால் அவருக்கு பெண் குழந்தையே பிறந்தது. பாட்டியின் ஆசையிலே மண் விழுந்து விட்டது. அவருக்கு மிகவும் அவமானமாகி விட்டது. அதனால்

தன்னுடைய ஆதங்கம் அனைத்தையும் மருமகள் மீது இறக்கி அவரை திட்டி தீர்த்து விட்டார். (مَعَاذَ اللَّهِ ஏதோ மருமகளே விரும்பி பெண் குழந்தையை ஈன்றதைப்போல !)

## மகள் என்று 2 ரிப்போர்ட் வந்தபோதிலும்

### மகனே பிறந்தான்

தஃவதே இஸ்லாமியின் சர்வதேச மதனி மர்கஸான ஃபைஸானெ மதீனா (Bபாபுல் மதீனா, கராச்சி) விலுள்ள ஜாமிஅதுல் மதீனாவின் ஆசிரியர் ஒருவர் கூறுகிறார், இது 2013 இல் நடைபெற்றது, அதாவது எனது வீட்டில் இன்னுமொரு குழந்தை பிறக்கும் தருணமாக இருந்தது.

أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ ஒரு மகனும், மூன்று மகள்களும் ஏற்கனவே இருந்தனர். மருத்துவ தேவையின் நிமித்தம் பல்வேறு மாதங்களில் மூன்று முறை அல்ட்ரா சவுண்ட் செய்யப் பட்டது, முதலாவது அல்ட்ரா சவுண்ட் செய்தவர் ஆண் குழந்தை எனக்கூறினார், ஆனால் ஏனைய இரண்டு தடவைகள் செய்யப்பட்ட அல்ட்ரா சவுண்டும் அனுபவம் வாய்ந்த பெண் மருத்துவரே செய்ததோடு, இரண்டு தடவையும் பெண் குழந்தை என்றே சுபச்செய்தி கூறப்பட்டது.

أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ தஃவதே இஸ்லாமியுடைய மதனி சூழலின் பரகத்தினால் இந்த விடயங்கள் ஊகத்தை சார்ந்ததே தவிர நம்பிக்கைக்குரியதல்ல என்பதில் என் மனம் உறுதிப்



உயிருள்ள மகளை கிணற்றில் வீசினார்

பெற்றிருந்தது. உண்மையான விடயம் என்னவென்றால், இந்த முறை எனக்கு ஆண் குழந்தையின் விருப்பமே இருந்தது. (அக்குழந்தையை ஆலிம், முஃப்தி மற்றும் தஃவதே இஸ்லாமியின் பிரச்சாரகர் ஆக்குவது போன்ற பல்வேறு நிய்யத்துக்களையும் செய்திருந்தேன்) எனவே நான் இறைவனிடம், யா அல்லாஹ் **عَزَّوَجَلَّ**! இம்மையிலும் மறுமையிலும் நமக்கு பயனளிக்கக்கூடிய ஓர் ஆண் குழந்தையை நமக்கு வழங்குவாயாக என துஆ செய்வதை விடவில்லை. ஆனால் பெண் குழந்தை பிறந்தாலும் நான் அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வுக்கு நன்றியே செலுத்துவேன். ஏனெனில் மக்கத்து மாமன்னர், மதீனத்து மாவேந்தர், ரசூலுல்லாஹ் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள், “பெண் குழந்தைகளை கெடுதலாக கருதாதீர்கள், நிச்சயமாக அவர்கள் அன்பு செலுத்துபவர்களாக இருக்கின்றனர்.” (முஸ்னத் இமாம் அஹ்மத் பின் ஹம்பல், பாகம்-6, பக்கம்-134, ஹதீஸ்-17378)

இந்த அறிவிப்பை நான் படித்ததிலிருந்து தனது பெண் பிள்ளைகள் மீது எனக்கிருந்த அன்பு மேலும் அதிகரித்து விட்டது. இறுதியில் 2013 செப்டம்பர் 16ஆம் திகதி குழந்தை பிறந்தபோது அல்த்ரா சவுண்டின் இரண்டு ரிப்போர்ட்களுக்கும் மாற்றமாக எனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. **أَلْحَمْدُ لِلَّهِ عَلَى ذَلِكَ** (அதாவது அதன் பேரில் அல்லாஹுதஆலாவுக்கு மிக்க நன்றி)

## நல்ல நிய்யத்துடன் ஆண் குழந்தையின்

### ஆசை

நினைவில் இருக்கட்டும்! பெண் பிள்ளைகளை வெறுக்காத மேலும் அல்லாஹ் ﷻ வின் பொருத்தத்தை பொருந்திக் கொள்ளக்கூடிய ஒரு முஸ்லிம் ஆண் குழந்தைக்கு ஆசைப்படுவதும், அதற்காக துஆ கேட்பதும், அவ்ராத்கள் மற்றும் தஃவீஸ் போன்றவற்றை பாவிப்பதும் சந்தேகமின்றி ஆகுமானதாகும். மாறாக ஹாபிழ், காரி, ஆலிம், முஃப்தி இன்னும் தஃவதே இஸ்லாமியின் பிரச்சாரகராக ஆக்குவது போன்ற நல்ல நல்ல நிய்யத்துக்கள் இருந்தால் அது நன்மைக்குரிய காரியமுமாகும். (இந்த நிய்யத்துக்களை பெண் குழந்தைக்காகவும் செய்துக்கொள்ளலாம்) தஃவதே இஸ்லாமியுடைய சுன்னத்துக்களின் பயிற்சிக்கான மதனி காஃபிலாவில் நாயகத்தின் ஆஷிகீன்களுடன் சுன்னத்துக்கள் நிறைந்த பயணத்தை மேற்கொண்டு துஆ செய்பவர்களின் ஆசைகளும் பல சமயங்கள் நிறைவேறி விடுகின்றன. நல்ல குழந்தையுடைய பிறப்பின் ஒரு மதனி வசந்தத்தைக் கேளுங்கள்.

### மதனி சிறுவனின் வருகை

கஸ்பா காலனி (Bபாபுல் மதீனா, கராச்சி) ஐ சார்ந்த ஓர் இஸ்லாமிய சகோதரர் கூறியதன் சுருக்கம் இதுவாகும், அதாவது எங்கள் குடும்பத்தில் பெண் குழந்தைகள் அதிகம் இருந்தன. சிறிய தந்தைக்கு ஏழு பெண்

உயிருள்ள மகளை கிணற்றில் வீசினார்

குழந்தைகள் என்றால் என் மூத்த சகோதரருக்கு 9 பெண் குழந்தைகள். எனது திருமணம் நடைப்பெற்று எனக்கும் பெண் குழந்தையே பிறந்தது. குடும்பத்தினர் சிலருக்கு இன்றைய காலத்தின் பொதுவான சிந்தனைப்படி, யாரோ மந்திரம் செய்து நமது வீட்டிலே ஆண் குழந்தையே பிறக்கக்கூடாது என்று சாபமிட்டு விட்டார்களோ என ஒருவித கற்பனை ஏற்பட்டு விட்டது. அப்போது நான் எனக்கு ஆண் குழந்தை பிறந்தால் ஒரு மாத மதனி காஃபிலாவில் பயணம் செய்வேன் என நிய்யத் செய்துக் கொண்டேன். எனது மகளின் தாய் ஒரு தடவை, வானத்திலிருந்து ஏதோவொரு காகிதத்துண்டு அவர் அருகில் வந்து விழுவதாகவும், அதை எடுத்துப் பார்த்தால் அதில் “பிலால்” என்று எழுதி இருப்பதாகவும் கனவு கண்டார். **اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ** ஒரு மாத மதனி காஃபிலாவின் (நிய்யத்தின்) பரகத்தால் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. அது மட்டுமின்றி அதன் பின்னரும் ஒன்றுக்கு பின் ஒன்றாக மேலும் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. அல்லாஹ் **اللَّهُمَّ** உடைய கருணையைப் பாருங்கள், எனது நல்லெண்ணத்தில் ஒரு மாத காலம் மதனி காஃபிலாவின் பரகத்தானது என் வரையில் மட்டுமே நின்று விடவில்லை, நமது குடும்பத்தில் ஆண் குழந்தைகள் இல்லாதவர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியின் வசந்தங்களை பொழிந்தவாறு ஆண் குழந்தைகளே பிறந்தன. இதை கூறும் நேரத்தில் **اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ** நான் நமது பகுதியின் மதனி காஃபிலா

பொறுப்பாளர் என்ற விதத்தில் மதனி காஃபிலாவின் வசந்தங்களை ஏற்படுத்த முயற்சித்து வருகிறேன்.

வந்து பாருங்கள் மரியாதையோடு இறையருளை ஆண் குழந்தை கிடைத்திடும் காஃபிலாவில் பயணியுங்கள்

இழந்ததையும் பெற்றிடுவீர், உங்கள் மடியும் நிரம்பிடும் ஆசைகள் நிறைவேறிடும் காஃபிலாவில் பயணியுங்கள்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## விரும்பிய இவ்்சியம் கிடைக்காமல் இருப்பதும் வெகுமதியே!

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே, பார்த்தீர்களா! மதனி காஃபிலாவின் பரகத்தால் மனவிருப்பங்களெல்லாம் எவ்வாறு நிறைவேறுகின்றன, எதிர்பார்ப்பின் வறண்ட நிலங்களெல்லாம் பசுமையாகின்றன மேலும் வாடிப்போன முகங்களெல்லாம் மலர்ந்து விடுகின்றன. ஆனால் இதை நினைவில் வைத்திருக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு வரின் மனவிருப்பங்களும் நிறைவேற வேண்டுமென்பது அவசியமல்ல. பல சமயங்களில் அடியான் எதை கேட்கின்றானோ அது அவனது விடயத்தில் பொருத்தமானதல்ல என்பதால் அவனது விருப்பங்கள் நிறைவேற்றப்படுவதில்லை. அத்தகைய நிலையில் அவன் கேட்பது கிடைக்காமல் இருப்பதும் நிச்சயமாக வெகுமதியே ஆகும்.

உயிருள்ள மகளை கிணற்றில் வீசினார்

உதாரணமாக அவர் ஓர் ஆண் குழந்தையை கேட்கிறார், ஆனால் அவருக்கு பெண் குழந்தைகளே கிடைக்கின்றன. மேலும் அதுவே அவருடைய ஹக்கில் சிறப்புக்குரியதாகவும் இருக்கும். ஏனெனில் உதாரணமாக அவருக்கு மகன் பிறந்திருந்தால் குருடனாக அல்லது முடவனாக அல்லது நிரந்தர நோயாளியாக இருந்திருக்கலாம். அல்லது உடல் நலத்தோடு பிறந்திருந்தாலும் பெரியவனாகி போதைப் பொருள் பாவிப்பவனாக, திருடனாக, கொள்ளைக்காரனாக அல்லது பெற்றோர்களை துன்புறுத்துபவனாக இருக்கலாம். 2ஆம் ஜுஸ்உ, சூரதுல் பகராவின் 216-வது வசனத்தில் இறைவன் கூறுகிறான்-

وَعَسَىٰ أَنْ تَحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ ٥

தர்ஜுமா கன்஽ஸூல் ஈமான்: ஒரு பொருள் உங்களுக்கு பிடித்துப்போகலாம், அதுவே உங்களுக்கு கெட்டதாக அமைந்து விடலாம்.

‘يَا شَافِي الْأَمْرَاضِ’ என்பதிலுள்ள பதிமூன்று எழுத்துகளின்

தொடர்பில் த.:வீ஽ஸைப்பற்றிய 13 மதனி முத்துக்கள்

✽ குர்ஆன் வசனங்களை ஒதுவதற்கு மாதவிடாய், பிரசவ தொடக்குகள் மற்றும் ஏனைய தொடக்குகளை விட்டும் சுத்தமாக இருப்பது அவசியமாகும். மேலும் ஆயத்துக்கள் உள்ள தஃவீ஽ஸ்களை எழுதும்போதும் தூய்மையை கடைப்பிடிப்பது அவசியமாகும். எவர் மீது குளியல் கடமை

யில்லையோ அவர் வழு இல்லாமல், கையால் தொடாமல், பார்த்து அல்லது பார்க்காமல் ஆயத்துக்களை ஓதலாம். ஆனால் வழு இல்லாமல் ஆயத்துக்கள் உள்ள தஃவீZஸ்களை எழுதுவதற்கு அவர்களுக்கும் அனுமதி கிடையாது. அதேபோல் அவர்கள் அனைவருக்கும் அப்படியான தஃவீZஸ்களை தொடுவதும், முகத்தஆத் துடைய வசனங்கள் பதிந்த மோதிரங்களை தொடுவதும், அணிவதும் ஹராமாகும். ❀ ஆயத்துக்கள் எழுதப்பட்ட தஃவீZஸ்கள் துணி, ரெக்ஸீன் அல்லது தோலினால் தைக்கப்பட்டிருந்தால் குளிக்காதவர், வழு இல்லாதவர் அனைவருக்கும் அதை தொடுவதும், அணிவதும் ஜாயிஸ் ஆகும். ❀ தஃவீZஸ் எழுதும்போது வட்டமுள்ள எழுத்துக்களின் வட்டங்கள் திறந்திருக்குமாறு எழுத வேண்டும். அதாவது: ق ف م و ض ص ه ه ط ظ இதுபோன்றவை. ❀ ஆயத்துக்கள் போன்றவற்றில் இஃராப் ஒலிக்குறிகள் (அதாவது Zஸேர், Zஸபர், பேஷ் போன்றதை) போடுவது அவசியமல்ல. ❀ அணியக்கூடிய தஃவீZஸ்களை வாட்டர் புரூஃப் இங்க் (water proof ink) உதாரணமாக Bபால் பாயிண்ட் (ball point) பேனையைக்கொண்டு எழுத வேண்டும். ❀ தஃவீZஸை மடிப்பதற்கு முன்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ  
وَصَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ نُورٍ مِّنْ نُورِ اللَّهِ

என்பதை ஒதிக்கொள்ள வேண்டும். ❀ அஃலா ஹழ்ரத் ﷺ அவர்கள் தஃவீZஸை மடிக்கும்போது வலது பக்கத்திலிருந்து ஆரம்பிப்பார்கள். ❀ அணிபவர்கள் அதை வியர்வை மற்றும் தண்ணீரின் பாதிப்பை விட்டும் பாதுகாப்பதற்காக தஃவீZஸின் மீது மெழுகை தடவிக் கொள்ள வேண்டும். (அதாவது மெழுகால் நனைக்கப்பட்ட துணியின் துண்டை சுற்றிக்கொள்ள வேண்டும்) அல்லது அதை பிளாஸ்டிக் கோட்டிங் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதை துணி, ரெக்ஸீன் அல்லது தோல் ஆகியவற்றைக் கொண்டு தைத்துக்கொள்ள வேண்டும். ❀ பொன், வெள்ளி மற்றும் ஏனைய உலோகத்தாலான (METAL) டப்பியிலே தஃவீZஸ் அணிவதற்கு ஆண்களுக்கு அனுமதியில்லை. ❀ அதேபோல் உலோகத்தாலான சங்கிலி (METAL-CHAIN) அணிவது அதில் தஃவீZஸ் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆண்களுக்கு பாவமாகும். ❀ பொன், வெள்ளி மற்றும் ஏனைய உலோகத்தாலான தகடு அல்லது வளையம் ஆகியவற்றை, அதில் ஏதேனும் எழுதியிருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அல்லது அல்லாஹ்வின் பெயர், கலிமயே தய்யிபா போன்றவை பதிக்கப்பட்டிருந்தாலும் சரி, அதை அணிவதற்கு ஆண்களுக்கு அனுமதி கிடையாது. ❀ பெண்கள், பொன் அல்லது வெள்ளியாலான டப்பியிலே தஃவீZஸ் அணிந்துக்கொள்ளலாம். ❀ ஏதேனும் தட்டில் அல்லது பாத்திரம் போன்றவற்றில் குர்ஆன் ஆயத்துக்கள் எழுதப்பட்டிருந்தால் அதை பயன்படுத்துவது மக்ரூஹ் ஆகும். பொதுவாக, நலம்பெறும் நிய்யத்துடன் அதில்

தண்ணீர் போன்றவற்றை குடிக்கலாம். ஆனால் வழு இல்லாமல் அல்லது கடமையான குளிப்பை நிறைவேற்றாமல் மேலும் மாதவிடாய் மற்றும் நிஃபாஸ் உடைய பெண்கள் ஆயத் உள்ள பாத்திரத்தை தொடுவது ஹராமாகும். (பஹாரெ ஷரீஅத், பாகம்-1, பக்கம்-327) ஆயத் எழுதப்பட்ட பாத்திரத்திலுள்ள தண்ணீரை பருவத்தை அடையாத சிறுவர் போன்றவர்கள் வேறொரு பாத்திரத்தில் ஊற்றி கொடுத்தால், எல்லா விதமான நோயாளிகள் மற்றும் நோயற்றவர்கள் அனைவரும் குடிக்கலாம்.

**“ஐறாவா! முஸ்தஃபாவின் பொருட்டால் அனைத்து நிலைமையிலும் நன்றி செலுத்துவோனாக என்னை ஆக்கு” என்பதிலுள்ள நாற்பது எழுத்துகளின் தொடர்பில் 40 ஆன்மீக சிகிச்சை**

### **பிள்ளை இல்லாதவருக்கு 4 ஆன்மீக சிகிச்சை**

(ஒவ்வொரு அவ்ராதின் ஆரம்பத்திலும், கடைசியிலும் ஒரு முறை ஸலவாத் ஒதவும்.)

1. ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் 300 தடவைகள் بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ என்று ஒதுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். اِنَّ شَاءَ اللّٰهُ عَزَّوَجَلَّ குழந்தையுடையவர்



உயிருள்ள மகளை கிணற்றில் வீசினார்

களாக ஆகி விடுவீர்கள். (இஸ்லாமிய சகோதரி மற்றும் சகோதரர் இருவரும் ஒதலாம்)

2. கணவன் மனைவி இருவரும் 56 தடவைகள் **اللَّهُ أَكْبَرُ** என்று நடு இரவிலே ஒதிவிட்டு உறவுகொள்ள வேண்டும். அல்லாஹுதஆலாவின் அருளைக்கொண்டு தாய் தந்தையருக்கு நிம்மதி அளிக்கக்கூடிய நல்ல குழந்தைகள் பிறக்கும்.
3. **بِأَيِّ ذَنْبٍ** என்பதை 41 தடவைகள் தினமும் ஒதிக்கொள்ளுங்கள். **اللَّهُ أَكْبَرُ** குழந்தை பாக்கியம் கிடைத்து விடும். (காலம்: 40 நாட்கள் வரை)
4. 40 கராம்புகளை எடுத்து ஒவ்வொன்றின் மீதும் சூரதுன் நூர் உடைய 40-வது ஆயத்தை ஏழு முறை ஒதி ஊதி விடுங்கள். (இதை யாரும் ஒதலாம்) எந்த நாளில் பெண் மாதவிடாயை விட்டு நீங்குகிறாரோ, குளித்துவிட்டு அன்றைய தினத்திலிருந்தே தினமும் உறங்கும்போது ஒரு கராம்புவை சாப்பிடத் துவங்க வேண்டும். சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடிக்கக் கூடாது. இந்த 40 நாட்களில் கணவனுடன் குறைந்த பட்சம் ஒரு தடவையாவது உடலுறவு கொள்ள வேண்டும். (அதிகமானாலும் தவறில்லை) **اللَّهُ أَكْبَرُ** குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

“இறைவா கருணை புரிவாய்” என்பதிலுள்ள பத்து எழுத்துகளின் தொடர்பில் ஆண் குழந்தைக்காக 10 ஆன்மீக சிகிச்சை

(ஒவ்வொரு அவ்ராதின் ஆரம்பத்திலும், கடைசியிலும் ஒரு முறை ஸலவாத் ஓதவும்.)

5. **يَا مُتَكَبِّرٍ** என்பதை மனைவியுடன் சேர்வதற்கு முன் 10 தடவைகள் ஒதிக்கொள்பவர் **إِنَّ شَاءَ اللَّهُ عَزَّ وَجَلَّ** நல்ல ஆண் குழந்தைக்கு தந்தையாவார்.

6. கர்ப்பிணி, ஆள்காட்டி விரலை தனது தொப்புளின் பக்கம் சுற்றியவாறு **يَا مَتَّيْنٍ** என்பதை 70 முறை ஓத வேண்டும். இந்த செயலை 40 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும். அல்லாஹ் **عَزَّ وَجَلَّ** உடைய கிருபையால் மகன் பிறப்பான். இந்த அமலில் எல்லா வித நோய்களுக்கும் குணமுள்ளது. எந்த நோயாளி இந்த அமலை செய்து வந்தாலும் **عَزَّ وَجَلَّ** இஷ்டம் கிடைக்கும். (தொப்புளிலிருந்து துணியை அகற்ற வேண்டியதில்லை, துணிக்கு மேலாலே இந்த அமலை செய்யவும்.)

7. கர்ப்பம் தரித்த முதல் மாதத்தின் ஏதாவதொரு நாளில் ஒரு தடவை மாத்திரம் மனைவியின் வலது பக்க விலாவின் மீது 54 தடவைகள் **لَا إِلَهَ إِلَّا اللَّهُ** என்று எழுதி

விடுங்கள். **إِنَّ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ** மகனுக்கு தந்தையாவீர்கள். (ஆள்காட்டி விரலைக்கொண்டு எழுத வேண்டுமே தவிர மையைக்கொண்டு அல்ல. இஃராப் இட வேண்டாம். ஒரு தடவை எழுதி விட்டு அதன் மீதே மீண்டும் மீண்டும் எழுதுவதில் தவறில்லை.)

8. குழந்தைப்பேறு இல்லாத ஆண் 7 நஃபில் நோன்பை நோற்க வேண்டும். தினமும் இஃப்தாரின் நேரம் நெருங்கும்போது **يَا مَصُورٌ** என்பதை (21 தடவைகள்) ஒதி தண்ணீரில் ஊதி மனைவிக்கு குடிக்க கொடுக்க வேண்டும். (மனைவியும் நோன்பு நோற்றிருந்தால் அந்த தண்ணீரைக் கொண்டே நோன்பு திறக்கவும்) அல்லாஹுதஆலாவின் கிருபையைக் கொண்டு நேர்மையான மகன் பிறப்பான். மலடியாக இருக்கும் பெண்களும் விரும்பினால் இந்த அமலை செய்து, தண்ணீரிலே ஊதி அந்த நீரைக்கொண்டு இஃப்தார் செய்யவும். (விரும்பினால் இருவரும் தனித்தனி நேரங்களிலும் இந்த அமலைச்செய்யலாம்)
9. கர்ப்பம் தரித்து 3 மாதங்கள் 20 நாட்கள் முடிந்து விட்டிருந்தால், தொடர்ந்து 40 நாட்கள் வரையில் கர்ப்பவதியானவள் இந்த அமலை செய்யவும். அதாவது முதலில் 11 தடவைகள் ஸலவாத் ஒதி, பின்னர் ஒவ்வொரு முறையும் **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** என்பதுடன் 7 தடவைகள் யாஸீன் சூராவை ஒத வேண்டும்.

இறுதியாக 11 முறை ஸலவாத் ஒதிவிட்டு அதை தண்ணீரிலே ஊதி குடித்துவிட வேண்டும். (சரியாக ஒதத்தெரிந்தால் இந்த அமலை செய்ய வேண்டும், ஒதும்போது பேசக்கூடாது) **اِنَّ شَاءَ اللّٰهُ عَزَّوَجَلَّ** நல்ல நேர்மையான ஆண் குழந்தை அருளப்படும்.

10. கர்ப்பவதியான மனைவியின் வயிற்றின் மீது கையை வைத்து கணவன் இவ்வாறு கூறவேண்டும்.

**اِنَّكَ اِنْ كَانَتْ لِرَا فَقَدْ سَمَّيْتَهُ مُحَمَّدًا** - பொருள்: இது ஆண் குழந்தையாக இருந்தால் நான் அவருக்கு முஹம்மத் என பெயர் வைத்து விட்டேன். **اِنَّ شَاءَ اللّٰهُ عَزَّوَجَلَّ** ஆண் குழந்தை பிறக்கும். கூறும்போது அரபு வாசகத்தின் பொருள் சிந்தனையில் இருந்தால் அதன் பொருளை கூறுவது அவசியமல்ல, இல்லையெனில் அதன் பொருளையும் கூறவும்.)

11. ஆண் குழந்தை பிறப்பதில்லையென்றால், குழந்தை இல்லாதவராக இருந்தால், சுமந்த பிறகு இடையில் இல்லாமல் போனால், அல்லது பிறந்தபின் குழந்தை மரணித்து விடுவதாக இருந்தால், ஏழு பருத்தி நூல்களை எடுத்து பெண்ணை நேராக நிற்க வைத்து அல்லது நேராக படுக்க வைத்து, அவரது நெற்றி முடியிலிருந்து கால் விரல்கள் வரை அளந்து கொள்ளுங்கள். அந்த ஏழு நூல்களையும் இணைத்து அதன்மீது பதினோரு தடவைகள் ஆயதுல் குர்ஸியை

இவ்வாறு ஒதவேண்டும். அதாவது, ஒவ்வொரு தடவையும் ஆயதுல் குர்ஸியை ஒதி, அதில் ஒரு முடிச்சு போட்டுக்கொண்டே ஊதி வர வேண்டும். அந்த நூல்களின் கயிறை (தேவைக்கேற்ப துணியின் பெரிய பட்டியைக் கொண்டு நீளமாகவே தைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் வயிறு பெருத்துக்கொண்டு சென்றாலும் எந்த சிரமமும் ஏற்படாது. பின்பு அது இறுகி விட்டாலும் துணியின் பட்டியில் இணைப்பை ஏற்படுத்தலாம்) அந்தப் பெண்ணின் இடுப்பிலே கட்டி விடுங்கள். குழந்தை பிறக்கும் வரையில் அதை அவிழ்க்க வேண்டாம். குளிக்கும்போது கூட அதை கலட்டிவிட வேண்டாம். பிரசவத்திற்குரிய அறிகுறி தென்படும்போது வீட்டில் சமைத்த ஏதேனும் வெண்மை நிற இனிப்பான பொருள் (உதாரணமாக இனிப்பான வெள்ளை சோறு) மீது பக்தாதின் தலைவர் கௌஸுல் அஃலாஹ் عليه السلام, ஹழ்ரத் ஸய்யிதுனா ஷெய்க் முஹம்மத் அஃப்துல் عليه السلام மேலும் ஸய்யிதுனா அஃலாஹ் ஹழ்ரத் இமாம் அஹ்மத் ரஹ்மான் عليه السلام ஆகியோரின் பேரில் ஃபாத்திஹா ஒதுங்கள். கர்ப்பிணி பெண் இரண்டு ரக்அத் நஃபில் தொழுது விட்டு, எழுந்து நின்று பக்தாதின் திசையை நோக்கி (பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களின் வித்தியாசப்படி பாகிஸ்தானில் பக்தாத் ஷரீஃபுடைய திசை மேற்கில் இருந்து வடக்கு புறமாக எழு அல்லது எட்டு டிக்ரியில் உள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்தியா

காரர்கள் கஃபாவின் பக்கம் முகத்தை திருப்பிய பின்னர் சற்று வலது கைப்பக்கம் திரும்புவதால் பக்தாத் ஷரீஃபின் பக்கம் முகம் ஆகிவிடும்) முகத்தை திருப்பி இவ்வாறு கூறவேண்டும்— “யா கௌஸல் அஃளம் اللَّهُ تَعَالَى عَلَيَّ அவர்களே, எனக்கு ஆண் குழந்தை பிறந்தால் அவரை உங்களது அடிமை யாக்கி விடுவேன். மேலும் அவரது பெயரை குலாம் முஹ்யுத்தீன் என்று வைப்பேன்.” إِنْ شَاءَ اللَّهُ عَزَّ وَجَلَّ ஆண் குழந்தையே பிறக்கும். குழந்தை பிறந்த பின்னர் அதை குளிப்பாட்டி, காதுகளிலே அதான் சொல்லி விட்டு, அந்த தஃவீஃஸை (ஓதி கட்டியதை) தாயின் இடுப்பிலிருந்து கழற்றி குழந்தையின் கழுத்திலே அணிவித்துவிட வேண்டும். (விரும்பினால் அந்த துணியின் பட்டியை கழற்றி முடிச்சுகள் போடப்பட்ட அந்த நூல் கயிற்றையும் குழந்தையின் கழுத்திலே கட்டி விடலாம்) மேலும் குழந்தை பிறந்த நாளிலிருந்து ஒவ்வொரு வருடமும் கௌஸுல் அஃளம் اللَّهُ تَعَالَى عَلَيَّ அவர்களின் நேர்ச்சைக்காக ஒரு ரூபாயை தனியாக சேர்த்து வைப்பார்கள். மகன் 11 வயதை அடைந்ததும் அந்த பதினோரு ரூபாய்க்கு ஏதேனும் இனிப்பு பண்டம் அல்லது மேலதிகமாக எவ்வளவு முடியுமோ அந்த பணத்துடன் சேர்த்து கௌஸுல் அஃளம் اللَّهُ تَعَالَى عَلَيَّ அவர்களுக்கு ஃபாத்திஹா செய்யுங்கள். பின்பு அந்த கயிற்றை ஏதேனும் பாதுகாப்பான இடத்தில் புதைத்து விடுங்கள்.

உயிருள்ள மகளை கிணற்றில் வீசினார்

12. மாதவிடாயின் காலம் முடிந்த பின் உங்கள் வசதிக்கு ஏற்றவாறு ஏதேனும் தருமம் செய்யுங்கள். சூரதுத் தௌபா ஒரு தடவை, ஆரம்பத்திலும், கடைசியிலும் 11 தடவைகள் ஸலவாத்துடன் ஒதுங்கள். **إِنَّ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ** ஆண் குழந்தை பிறக்கும்.
13. பெண் ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் ஒரு தஸ்பீஹ் அதாவது 100 முறை இந்த ஆயத்தை ஒதவேண்டும்—

**رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ**

(ஜூஸ்உ 17, சூரதுல் அன்பியா 79)

**إِنَّ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ**, ஆண் குழந்தையின் நிஃமத் கிடைக்கும்.

14. கணவன், மனைவி இருவரும் தினமும் 101 தடவைகள் சூரதுல் கௌஸர் ஒதவும். **إِنَّ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ** அவசரமாக ஆண் குழந்தைக்கு தாய் தந்தையராகி விடுவீர்கள்.

### பிரசவம் இலேசாகுவதற்கு 5 ஆன்மீக சிகிச்சை

15. பிரசவ வலி ஏற்படும்போது வேதனை மிக அதிகமாக இருந்தால் அந்த பெண்மணி முஹ்ரெ நுபுவ்வத் (நுபித்துவ முத்திரை) உடைய படம் மற்றும் நஃலே பாக் (புனித பாதணி) உடைய படத்தையும் கை முட்டியிலே கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும்.

அல்லது தோளிலே கட்டிக்கொள்ள வேண்டும். மறை விடங்கள் மூடியிருக்கும் வரை **يَا أَيُّهَا اللَّهُ** எனும் திக்ரை கூறிக்கொண்டே இருக்க வேண்டும். படுத்துக் கொண்டிருந்தால் திகர் செய்யும்போது கால்களை மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். **إِنْ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ** சில நிமிடங்களில் பிரசவம் ஆகிவிடும்.

16. **يَا أَيُّهَا يَا قَبِيْرُ** என்பதை 111 முறை (முதலிலும், முடிவிலும் ஒரு முறை ஸலவாத்) ஒதி பிரசவ வேதனையில் ஈடுபட்டிருக்கும் கர்ப்பினியின் வயிற்றிலும், இடுப்பிலும் ஊதுவதால் அல்லது எழுதி கட்டிவிடுவதால், இறைவனின் அருளைக்கொண்டு பிரசவ வலி குறைந்து விடுவதோடு, பிரசவமும் எளிதாக முடியும்.
17. சூரதுல் இன்ஷிகாகின் ஆரம்ப ஐந்து ஆயத்துக்கள்:

**إِذَا السَّاءُ انْشَقَّتْ ۖ وَأَذْنَتْ لِرَبِّهَا وَحَقَّتْ ۖ وَإِذَا الْأَرْضُ**

**مُدَّتْ ۖ وَأَلْقَتْ مَا فِيْهَا وَتَخَلَّتْ ۖ وَأَذْنَتْ لِرَبِّهَا وَحَقَّتْ ۖ**

என்பதை மூன்று தடவைகள் (முதலிலும், முடிவிலும் 3 முறை ஸலவாத்) ஒவ்வொரு தடவை ஆரம்பிக்கும் போது **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** என்பதையும் சேர்த்து ஒதி தண்ணீரிலே ஊதி குடித்து விடுங்கள். இந்த ஆயத்



துக்களை அவ்வப்போது ஒதிக்கொண்டே இருங்கள். இஸ்லாமிய சகோதரியால் இதை ஒத முடியவில்லையென்றால் வேறு யாராவது ஒதி தண்ணீரிலே ஊதி குடிக்க கொடுக்கலாம். **اِنَّ شَاءَ اللّٰهُ عَزَّوَجَلَّ** பிரசவ வேதனை தணிந்து விடும். குழந்தை கோணலாக இருந்தால் அதுவும் நேராகி விடும். அல்லாஹுதஆலா நாடினால் ஆபரேஷன் செய்கின்ற ஆபத்தும் விலகி விடும். (இந்த அமலை நாட்டம் நிறைவேறும் வரை செய்து வரவும்.)

18. கர்ப்பிணிப்பெண் தினமும் சூரதுல் மர்யம் ஒதி வந்தால், அதன் பரகத்துகளை **اِنَّ شَاءَ اللّٰهُ عَزَّوَجَلَّ** அவரே கண்கூடாகக் கண்டு கொள்வார். பிரசவ வலியில் அமைதியும், அல்லாஹ் **عَزَّوَجَلَّ** உடைய கருணையினால் பிரசவமும் எளிதாக முடியும்.

19. **يَا قَوْمِي** என்பதை 100 தடவைகள் ஒதி கர்ப்பிணியானவர் தன் வயிற்றின் மீது ஊதி வரவேண்டும். **اِنَّ شَاءَ اللّٰهُ عَزَّوَجَلَّ** குழந்தை நேராகி விடுவதோடு, ஆபரேஷன் செய்ய வேண்டிய தேவையும் இருக்காது.

## பிரசவம் இலேசாகுவதற்கு நாட்டு வைத்தியம்

கர்ப்பிணிக்கு ஒன்பதாவது மாதத்தின் ஆரம்பத்தில், கடையிலே வாங்காமல், நேரடியாக கறந்த போதுமான அளவு பசும்பாலிலே, ஐந்து உலர்ந்த திராட்சையும்

(விதைகளை அகற்றி) இன்னும் பத்து துளி பாதம் எண்ணெயும் (ALMOND OIL) கலந்து தினமும் மாலையில் குடிக்க கொடுங்கள். பாதாம் எண்ணெய் கிடைக்கவில்லை யென்றால் அரை சூடான பசும்பாலிலே, பசுவின் நெய்யை கலந்து குடிக்கவும். மேலும் பசும்பால் கிடைக்கவில்லை யென்றால், எருமை அல்லது ஆட்டின் சுத்தமான பாலையும் பயன்படுத்தலாம். அவ்வாறு செய்வதால் **إِنَّ شَاءَ اللَّهُ عَزَّ وَجَلَّ** மலச்சிக்கல் ஏற்படாது. மேலும் பதற்றம், வாய் குமட்டல், நரம்பு தளர்ச்சி மற்றும் கால் வலியிலிருந்தும் பாதுகாப்பு பெறலாம். **إِنَّ شَاءَ اللَّهُ عَزَّ وَجَلَّ** ஆபரேஷன் இல்லாமலே பிரசவம் ஆகிவிடும். இந்த சிகிச்சையால் இரத்த அழுத்தம் (blood pressure) கூடுவதற்கு வாய்ப்பில்லை. மாறாக கர்ப்பிணி பெண்ணுக்கு இரத்த அழுத்தம் ஏற்பட்டிருந்தால் இந்த சிகிச்சையால் **إِنَّ شَاءَ اللَّهُ عَزَّ وَجَلَّ** பலன் கிடைக்கும்.

### கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க 4 ஆன்மீக சிகிச்சை

20. கருவுற்ற பின்னர் **يَا حَافِظُ يَا مُصَوِّرُ** என்பதை தினமும் 1100 தடவைகள் 40 நாட்கள் வரை ஓத வேண்டும். தினமும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஓதினால் மிகவும் நல்லது. அல்லாஹுதஆலாவின் அருளைக் கொண்டு கர்ப்பம் பாதுகாப்பாக இருக்கும்.
21. **لَا إِلَهَ إِلَّا اللَّهُ** என்பதை 55 தடவைகள் எழுதி தஃவீஃஸ் செய்து கர்ப்பிணியானவருக்கு அணிவித்து விடுங்கள்.

அல்லாஹுதஆலாவின் அருளைக்கொண்டு கர்ப்பமும் பாதுகாப்பாக இருப்பதோடு, ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ ஆபத்துக்களை விட்டும் பாதுகாப்பாக இருக்கும்.

22. **اللَّيْلَةَ** என்பதை 1001 தடவைகள் எழுதி தஃவீZஸ் செய்து கருவுற்ற ஆரம்பத்திலிருந்து 40 நாட்கள்வரை கர்ப்பிணி பெண்ணுக்கு கட்டி விடுங்கள். பின்னர் அதை அவிழ்த்து ஒன்பதாவது மாதத்தில் மீண்டும் அணிவித்து விடுங்கள். **اللَّيْلَةَ** கர்ப்பம் பாதுகாப்பாக இருப்பதோடு, ஆரோக்கியமான ஆண் அல்லது பெண் குழந்தை பிறக்கும். குழந்தை பிறந்த பின் அந்த தஃவீZஸை அக்குழந்தைக்கு அணிவித்து விடுங்கள்.

23. **الْبَيْتِ** என்பதை 111 தடவைகள் பால் பாய்ண்ட் (ball point) பேனாவினால் ஒரு காகிதத்தில் எழுதி கர்ப்பம் தரித்த பின்னர் பெண்ணானவள் தன் வயிற்றிலே கட்டிக்கொள்ள வேண்டும். அதை குழந்தை பிரசவிக்கும் வரை கட்டியிருக்க வேண்டும். **اللَّيْلَةَ** நல்ல ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறக்கும். (கர்ப்பிணியால் அதை எழுத முடியவில்லை யென்றால் யாரும் எழுதி கொடுக்கலாம்.)

## மார்பின் வீக்கத்திற்கு 2 ஆன்மீக சிகிச்சை

24. சூரதுல் இக்லாஸ், சூரதுல் ஃபலக் மற்றும் சூரதுன் நாஸ் ஆகிய மூன்று சூராக்களையும் பத்து பத்து தடவைகள் ஒதி தண்ணீரில் ஊதி குடிக்க கொடுக்க வேண்டும். **إِنَّ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ** வீக்கத்தை விட்டும் விடுதலை கிடைக்கும்.

25. ﴿وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ﴾ ﴿قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ﴾

பால் சார்க்கும் இடம் வீக்கமடைந்திருந்தால், பெண்ணானவள் இந்த ஆயத்துக்களை ஒதி கையிலே ஊதி வீக்கம் கொண்ட இடத்திலே தடவிக்கொள்ள வேண்டும்.

## மாதவிடாய் நோய்க்கான 4 ஆன்மீக சிகிச்சை

26. **صُمَّ بُمْرُ عُمَى فَمِنْهَا لَا يَرْجِعُونَ** மாதவிடாயின் இரத்தம் மிக அதிகமாக வெளியேறினால் இந்த ஆயத்தை எழுதி வயிற்றிலே கட்டிக்கொள்ள வேண்டும்.

27. மாதவிடாயின் இரத்தப்போக்கு மிகக்குறைவாக இருந்தால் இந்த ஆயத்தை தினமும் 341 முறை ஒதி ஸம்ஸம் நீரிலே ஊதி 11 நாட்கள் வரை குடிக்கக் கொடுக்கவும்.

28. மாதவிடாயின் இரத்தப்போக்கு மிக அதிகமாக இருந்தால் ஏழு நாட்கள் வரை தினமும் ஒரு தடவை சூரதுத் தஹர் ஓதி தண்ணீரிலே ஊதி குடிக்கக் கொடுக்கவும். **سورة التين** இரத்தம் வருவது நின்று விடும்.
29. சூரதுல் கவ்ஸர் தினமும் 313 முறை ஓதி மழை நீரிலே ஊதி குடிக்க கொடுப்பது, மாதவிடாய் அதிகம் வெளியேறும் நோய்க்கு பிரயோஜனமளிக்கும்.

## தாய்ப்பால் குறைவாக சுரப்பதன் குறைபாட்டை நீக்க 6 ஆன்மீக சிகிச்சை

30. யாருக்கு குழந்தைகள் அருந்துவதற்கு போதுமான அளவு பால் சுரப்பதில்லையோ அல்லது மிகவும் குறைவாக சுரக்கின்றதோ அப்பெண்ணுக்கு **سورة التين** என்பதை 11 முறை காகிதத்தில் அல்லது தட்டில் எழுதி, அதை தண்ணீரால் கழுவி குடிக்கக் கொடுக்கவும். **سورة التين** பால் சுரப்பது அதிகமாகும். இதே தண்ணீரை கர்ப்பிணிக்கு குடிக்கக் கொடுத்தால் அல்லாஹுதஆலாவின் கிருபையால் அவளது கர்ப்பம் பாதுகாப்பாக இருக்கும்.
31. **سورة التين** (வலிமை மிக்கவனே) என்பதை தாய்ப்பால் சுரப்பது குறைவாக இருந்தால் இந்த பெயரை எழுதி

குடிக்கக் கொடுங்கள். **إِنَّ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ** பால் சுரப்பது அதிகரித்து விடும். எந்த குழந்தைக்கு பால் கொடுப்பது நிறுத்தப்பட்டு விட்டதோ, இதை காகிதத்தில் எழுதி குடிக்கக் கொடுங்கள். **إِنَّ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ** குழந்தைக்கு ஆறுதல் கிடைத்து விடும்.

32. **هُوَ الْقِيُومُ** என்பதை 300 முறை ஒதி ஊதுவது தாய்ப்பால் குறைவாக சுரப்பதை நீக்குவதற்கு மிகவும் பிரயோஜனமளிக்கும்.

33. பெண்ணுக்கு பால் சுரப்பதில்லையென்றால் இந்த ஆயத்துக்களை 101 முறை ஒதி மழை நீரிலே ஊதி குடிக்கக்கொடுக்க வேண்டும். அல்லது அந்தப்பெண் தானாகவே ஒதி, ஊதி குடிக்க வேண்டும். **إِنَّ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ** நிறைய பால் சுரக்கும்.

﴿وَهِيَ تَجْرِي بِهِمْ فِي مَوْجٍ كَالْجِبَالِ﴾<sup>1</sup> ﴿فِيهِمَا عَيْنٌ تَجْرِي فِيهِ﴾<sup>2</sup>  
 ﴿وَأَوْحَيْنَا إِلَىٰ أُمِّ مُوسَىٰ أَنْ أَرْضِعِيهِ ۖ فَإِذَا حِفَّتِ عَلَيْهِ فَالْقِيَةَ

<sup>1</sup> ஜுஸ்உ 12, சூரதுல் ஹுதீ-42

<sup>2</sup> ஜுஸ்உ 27, சூரதுர் ரஹ்மான்-50

فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي ۚ إِنَّا رَأَوُوهُ إِلَيْكَ وَجَاءَ عِلْمُوهُ مِنَ الْمُرْسَلِينَ

﴿٢٠﴾<sup>1</sup> ﴿فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبِينَ﴾<sup>2</sup> ﴿١٣﴾

34. பால் சுரப்பது குறைவாக இருந்தால் இந்த ஆயத்துக்களை 21 முறை ஒதி அல்லது ஒத வைத்து தண்ணீரிலே ஊதி 21 நாட்கள் வரை பெண் பருகி வரவேண்டும். இன்னும் அதை எழுதி (அல்லது எழுத வைத்து) மார்பிலே கட்டிக்கொள்ளவும்.

﴿وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ﴾<sup>3</sup> ﴿٨٠﴾

﴿قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءً﴾<sup>4</sup>

35. பால் குறைவாக இருந்தால் மேற்கூறப்பட்ட ஆயத்துக்களை நன்கு ஊற வைத்த மாவின் ரொட்டியிலே எழுதி அல்லது எழுத வைத்து பெண் ஏழு நாட்கள் வரை புசித்து வரவேண்டும்.

<sup>1</sup> ஜுஸ்உ 20, சூரதுல் கஸஸ்-7

<sup>2</sup> ஜுஸ்உ 27, சூரதுர் ரஹ்மான்-13

<sup>3</sup> ஜுஸ்உ 19, சூரதுஷ் ஷுஅரா-80

<sup>4</sup> ஜுஸ்உ 24, சூரா ஹாமீம் ஸஜ்தா-44

### 36. சிறுவர் பால் அருந்தலாயினர்

மதனி சிறுவனோ அல்லது சிறுமியோ பால் அருந்த வில்லையென்றால் **يَا قَيُّوْمُ** என்பதை 100 தடவைகள் எழுதி, ஆற்று நீரினால் கழுவி குடிக்க கொடுக்க வேண்டும். **اِنَّ شَاءَ اللّٰهُ عَزَّوَجَلَّ** பால் அருந்த ஆரம்பிப்பார்கள். மேலும் முரண்டு பிடிக்கவும் மாட்டார்கள்.

### 37. பால் அருந்துவதை விடுவிப்பதற்காக

**لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ** என்பதை 18 முறை எழுதி தஃவீஃஸ் செய்து மதனி சிறுவர் அல்லது சிறுமியின் கழுத்திலே போட்டு விடுங்கள். **اِنَّ شَاءَ اللّٰهُ عَزَّوَجَلَّ** பால் அருந்துவதை விட்டு விடுவார்கள்.

### பாலூட்டுவதன் முக்கிய சட்டம்

ஹிஜ்ரி ஆண்டின் பிரகாரம் இரண்டு வருடங்கள் வரை குழந்தைக்கு அதன் தாயோ (அல்லது வேறு பெண்ணோ) பாலூட்டலாம். இரண்டு வருடங்களுக்குப் பின் தாயோ அல்லது வேறு எந்தப்பெண்ணோ பாலூட்டுவது பாவம் மற்றும் ஹராமும், நரகத்திற்கு இட்டுச்செல்லும் காரியமுமாகும். ஆனால் இரண்டரை வயதுக்குள் ஒரு குழந்தை யாராவது ஒரு பெண்ணின் பாலை குடித்து விட்டால் பாலின் உறவு நிலைப்பட்டு விடும்.



### 38. கீழ்ப்படியாதோருக்காக ஆன்மீக சிகிச்சை

يَا شَهِيدُ (உள்ளும், புறமும் அறிந்தவனே) என்பதை காலை யில் (சூரிய உதயத்திற்கு முன்) கீழ்ப்படியாத குழந்தையின் நெற்றியில் கையை வைத்து, வானத்தை நோக்கி முகத்தை திருப்பி 21 முறை ஒதவேண்டும், اِنَّ شَاءَ اللّٰهُ عَزَّوَجَلَّ அவரது மகன் அல்லது மகள் நல்ல குழந்தையாக ஆகி விடும். (காலம்: நோக்கம் நிறைவேறும் வரை)

### 39. அமலின்மைக்கான ஆன்மீக சிகிச்சை:

அமல் இல்லாத ஒருவர் உறங்கிக்கொண்டிருக்கும்போது அவரை விட்டும் மூன்று அடி (கிட்டத்தட்ட ஒரு மீட்டர்) தூரம் தள்ளி நின்று தொழுகையாளியான ஓர் இஸ்லாமிய சகோதரர் அல்லது சகோதரி ஒரு முறை சூரதுல் இக்லாஸை, உறங்குபவர் விழித்து விடாமல் சற்று உரத்த குரலில் ஒதவேண்டும். اِنَّ شَاءَ اللّٰهُ عَزَّوَجَلَّ உறங்கிக் கொண்டிருக்கும் மனிதர் அமல் புரிபவராக ஆகி விடுவார். அமல் இல்லாத பெண்ணுக்காகவும் இதை செய்யலாம்.

### 40. கணவரை நல்ல தொழுகையாளியாக ஆக்குவதற்கான வழிமுறை

ஒரு பெண்ணின் கணவர் கெட்ட பழக்கங்களில் சிக்கியிருந்தால் இன்னும் வீட்டில் எந்நேரமும் சண்டை சச்சரவுகள் நடைப்பெற்றுக்கொண்டிருந்தால், بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ உடன்

சூரதுல் ஃபாத்திஹாவை ஆயிரத்து நூற்று பதினோரு (1111) முறை ஓதி, தண்ணிரிலே ஊதி தன் கணவருக்கு பருக கொடுக்க வேண்டும். **إِنَّ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ** கணவர் நல்ல தொழுகையாளியாக ஆகிவிடுவார். (இந்த செயலை கணவருக்கு தெரியாமல் செய்ய வேண்டும். இல்லையேல் தவறான எண்ணத்தின் காரணமாக கலகம் ஏற்படலாம். விரும்பினால் அதை ஒரு கூலர் (cooler) போன்றவற்றிலே ஊதி வைத்துக்கொள்ளுங்கள். மேலும் கணவர் உட்பட அனைவரும் அதிலிருந்தே நீரை பருகவும்)



صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

நல்ல தொழுகையாளியாக  
ஆகுவதற்காக

ஒவ்வொரு வியாழக்கிழமையும் மஃரீப் தொழுகையை தொடர்ந்து உங்கள் பிரதேசத்தில் நடைபெறுகின்ற தஃவீதே இஸ்லாமியின் ஸுன்னத்துக்கள் நிறைந்த வறாந்த இஜ்திமாவிஸ் இறைவனின் தீருப்பொருத்தக்கிற்காக நல்ல நல்ல எண்ணங்களடன் முழு இரவையும் கழியுங்கள் ✽ ஸுன்னத்துக்களின் பயிற்சிக்காக மதனி காஃபீலாவில் நாயகத்தின் ஆலிஃக்களுடன் மாதந்தம் மூன்று நாட்கள் பிரயாணமும் மேலும் ✽ தினமும் “ஃபீக்ரே மதீனா” வின் மூலம் மதனி இன்ஆமாத் பதீவேட்டை நிர்பீ ஒவ்வொரு இஸ்லாமிய மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களுக்குள் உங்கள் பிரதேச பெறுப்புதரீயிடம் ஒப்படைக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தக் கொள்ளுங்கள்.

எனது மதனி நோக்கம்: “நான் என்னையும், உலக மக்கள் அனைவரையும் சீர்த்திருத்துவதற்காக முயற்சி செய்வேன்”  
[بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ](#)

தனது சீர்த்திருத்தக்கிற்காக “மதனி இன்ஆமாத்” பிரகாரம் அமலும் மேலும் உலக மக்களுடைய சீர்த்திருத்தத்தின் முயற்சிக்காக “மதனி காஃபீலா”வில் பிரயாணமும் செய்ய வேண்டும். [بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ](#)



www.dawateislami.net



MC 1286

Aalami Madani Markaz, Faizan-e-Madinah, Mahallah Saudagaran  
Purani Sabzi Mandi, Bab-ul-Madinah, Karachi, Pakistan.

UAN: +92 21 111 25 26 92 | Ext: 1262

Web: www.dawateislami.net | E-mail: translation@dawateislami.net